

நான்காம் பகுதி

இலங்கை மத்திய வங்கியினதும் வங்கி நிறுவனங்களினதும் கடமைகளையும் தொழிற்பாடுகளையும் பற்றி 1984ஆம் ஆண்டின் முதன்மைச் சட்டவாக்கங்கள்

பக்கம்

1. 1984 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வருமானவரி மீதான மிகைவரிச் சட்டம். (i)
2. 1984 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை (திருத்த)ச் சட்டம். (vii)
3. 1984 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, நிதி (திருத்த)ச் சட்டம். (xxvi)
4. 1984 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க, அரசு ஈட்டு, முதலீட்டு வங்கி (திருத்த)ச் சட்டம். (xxxii)
5. 1984 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, வெளிநாட்டுக் கடன்கள் (திருத்த)ச் சட்டம். (xxxiv)
6. 1984 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டம். (xxxvi)
7. 1984 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, மொத்த விற்பனை வரவு வரி (திருத்த)ச் சட்டம். (xxxix)

செய்துள்ளவை

பின்வரும் விவரம் காட்டும் முறைகளில் 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் திகதி முதல் 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் திகதி வரையில்

மாற்றம்

(i) 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் திகதி முதல் 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் திகதி வரையில்

(ii) 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் திகதி முதல் 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் திகதி வரையில்

(iii) 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் திகதி முதல் 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் திகதி வரையில்

(iv) 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் திகதி முதல் 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் திகதி வரையில்

(v) 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் திகதி முதல் 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் திகதி வரையில்

(vi) 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் திகதி முதல் 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் திகதி வரையில்

(vii) 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் திகதி முதல் 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் திகதி வரையில்

**1984 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வருமானவரி மீதான
மிகைவரிச் சட்டம்**

[1984, ஏப்பிரில் மாதம் 11 ஆம் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

1984 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரி மதிப்பீட்டாண்டிற்கான வருமானவரி விதிக்கப்படற்குரிய ஒவ்வோர் ஆள் மீதும், அத்தகைய ஆளினால் அவ்விமதிப்பீட்டாண்டிற்காகச் செலுத்தப்படற்பாலதான வருமானவரியைத் தொடர் புறுத்திப் பார்ப்பதன்மூலம் மிகைவரியொன்றை விதிப்பதற்கும், அத்துடன் அதனோடு தொடர்புடையவும் அதன் இடைநேர்விளைவானவையுமான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்.

1. இச்சட்டம், 1984 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வருமானவரி மீதான மிகைவரிச் சட்டம் என எடுத்துக் காட்டப்படலாம்.

2. “இயைபான ஆண்டு” என இச்சட்டத்தில் குறிப்பீடு செய்யப்படும். 1984 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டுக்கென வருமானவரி விதிக்கப்படற்குரியவராக உள்ளவரான ஆள் ஒவ்வொருவரும், எழுத்திலான வேறு ஏதேனும் சட்டத்தில் அல்லது ஏதேனும் சமவாயத்தில், மானியப்பட்டயத்தில் அல்லது உடன்படிக்கையில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், இயைபான ஆண்டுக்கென அவரால் செலுத்தப்படற்பாலதான வருமான வரியின்மீது, அத்தகைய வருமானவரியின் பத்து சத வீதப்படி கணக்கிடப்படும் மிகை வரியொன்றைச் செலுத்துவதற்கு ஆளாதல் வேண்டும்.

3. இச்சட்டத்தின்கீழ் மிகைவரி செலுத்துவதற்கு ஆளாகும் ஒவ்வோராரும், மதிப்பீட்டொன்று அவருக்கு வழங்கப்படவில்லையென்ற நிகழ்வு எவ்வாறிருப்பினும், அவரால் செலுத்தப்படற்பாலதான மிகைவரித் தொகையின் ஐம்பது சதவீதத்துக்குக் குறையாத தொகையை 1984 ஆம் ஆண்டு யூலை மாதம் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும், மிகுதியை 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும், ஆணையாளர் தலைமையதிபதிக்குச் செலுத்துதல் வேண்டும்.

4. உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் XV ஆம் அத்தியாயத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க [அச்சட்டத்தின் 67 ஆம் பிரிவின் (7) ஆம் உட்பிரிவினால் வதிவற்றவராகக் கருதப்படுகின்றவரான ஊழியர் ஒருவராக அல்லாத] எந்த ஊழியரின் ஊதியத்திலிருந்து இயைபான ஆண்டுக்கென வருமானவரி கழிக்கப்படற்பாலதாக இருக்கின்றதோ அந்த ஊழியர் எவரையும் தொழிலுக்கமர்த்துகின்ற தொழில்தருநர் ஒவ்வொருவரும் 1984 ஆம் ஆண்டு ஏப்பிரில் மாதம் 1 ஆம் தேதியன்று தொடங்கி 1985 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் தேதியன்று முடிவடையும் ஒவ்வொரு மாதத்திற்கும், இச்சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான வருமானவரியின் மீதான மிகைவரியாக, வருமானவரியாகக் கழிக்கப்படும் தொகையின் பத்து சத வீதத்தைக் கழித்தலும் வேண்டும்.

5. எவரேனும் ஆளினால்—

(அ) இயைபான ஆண்டுக்கெனச் செலுத்தப்படற்பாலதான வருமான வரி;

(ஆ) இயைபான ஆண்டுக்கென செலுத்தப்படற்பாலதான செல்வ வரி, அத்துடன்

(இ) இச்சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான வருமானவரியின் மீதான மிகைவரி,

என்பவற்றில் கூட்டு மொத்தமானது, அவ்வாண்டிற்கு அந்த ஆளின் மதிப்பிடப்படற்பாலதான வருமானத்தினதும், உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் அல்லது வேறு ஏதேனும் சட்டவாக்கத்தின்கீழ் வருமானவரியினின்று விலக்களிக்கப்பட்டவையும் அந்த விலக்களிப்பு இல்லாவிடில், இயைபான ஆண்டுக்கான அந்த ஆளின் வரிமதிப்பிடற்குரிய வருமானத்தைக் கணிப்பதில் கணக்கிடப்பட்டிருக்கக் கூடியவையுமான அந்த இலாபங்களாயும் வருமானமாயும் இருக்கின்ற (வதிவிட மொன்றின் தேறிய ஆண்டுப் பெறுமானமும் உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் வருமானவரியினின்று விலக்களிக்கப்பட்ட ஏதேனும் மானியமும் அல்லாத) எவையேனும் இலாபங்கள் மற்றும் வருமானம் என்பவற்றினதும் கூட்டு மொத்தத்தின் எண்பது சதவீதத்தை விஞ்சுகின்றவிடத்து, அத்தகைய விஞ்சுகின்ற தொகையானது வருமானவரியின் மீதான அத்தகைய மிகைவரிக்கு எதிராக ஈடுசெய்யப்படுதல் வேண்டும்.

6. (1) மிகைவரியின் தவணைக் கட்டணமொன்று அல்லது அத்தகைய தவணைக்கட்டணத்தின் பாகமொன்று அத்தவணைக் கட்டணத்தின் கொடுப்பனவுக்கென 3 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்ட தேதிகளில் அல்லது அவற்றிற்கு முன்னர் செலுத்தப்படாதவிடத்து, மிகைவரியின் அத்தகைய தவணைக் கட்டணம் அல்லது அதன் பாகம் தவணை தவறியதாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன்—

(அ) அத்தகைய மிகைவரி ஓர் ஆளிளால் செலுத்தப்படற்பாலதாக இருக்குமிடத்து, அத்தகைய ஆள்; அத்துடன்

(ஆ) அத்தகைய மிகைவரி ஒருவருக்கு மேற்பட்ட ஆட்களினால் அல்லது ஒரு பங்காண்மையால் செலுத்தப்படற்பாலதாக இருக்குமிடத்து, அத்தகைய ஆட்களுள் ஒவ்வொருவரும் அல்லது அத்தகைய பங்காண்மையிலுள்ள பங்காளர் ஒவ்வொருவரும்,

இச்சட்டத்தின் நோக்கத்துக்காகத் தவணை தவறியவராகக் கருதப்படுதலும் வேண்டும்.

(2) எவரேனும் ஆளிளால் செலுத்தப்படற்பாலதான ஏதேனும் மிகைவரி தவணை தவறியிருக்குமிடத்து, தவணை தவறியுள்ள மிகைவரியுடன் மேலதிகமாக—

(அ) தவணை தவறியுள்ள தொகையின் ஐந்து சத வீதத்துக்குச் சமனான பணத்தொகையொன்றையும்; அத்துடன்

(ஆ) தவணை தவறியுள்ள ஏதேனும் தொகை, அது தவணை தவறத் தொடங்கிய பின்னர் முப்பது நாட்கள் முடிவடைவதற்கு முன்னர் செலுத்தப்படாதிருக்குமிடத்து, அது தவணை தவறியிருக்கின்ற மூன்று மாதங்களைக் கொண்ட மேலதிகக் காலப்பகுதி அல்லது அத்தகைய காலப்பகுதியின் பாகம் ஒவ்வொன்றும் தொடர்பில் தவணை தவறியுள்ள தொகையின் ஐந்து சத வீதத்துக்குச் சமனான மேலதிகப் பணத்தொகையொன்றையும்,

தண்டப்பணமொன்றாகச் செலுத்துதல் வேண்டும்:

ஆயினும்,

- (i) இப்பிரிவின் முற்போந்த ஏற்பாடுகளின் கீழ் தண்டப்பணமொன்றாகச் செலுத்தப்படற்பாலதான மொத்தத் தொகை எந்த விடயத்திலும் தவணை தவறியுள்ள மிகைவரியின் ஐம்பது சதவீதத்தை விஞ்சுதலாகாது;
- (ii) எவரேனும் ஆள் உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் 1983 ஆம் ஆண்டு ஏப்பிரில் 1 ஆம் தேதி தொடங்கும் வரிமதிப்பீட்டாண்டிற்கென அவரால் செலுத்தப்படற்பாலதான வருமானவரியின் ஐந்து சதவீதத்துக்குக் குறையாததை மிகைவரியாக முறையே 1984 ஆம் ஆண்டு யூலை 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும் 1984 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும் செலுத்தியிருக்குமிடத்து, அத்தகைய ஆள், அவரால் செலுத்தப்பட்ட தொகைகளுக்கு மேல் 3 ஆம் பிரிவின் கீழ் செலுத்தப்படற்பாலனவான எவையேனும் விஞ்சிய தொகைகளை 1985 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர் ஆணையாளர் தலைமையதிபதிக்குச் செலுத்துவாராயின், 3 ஆம் பிரிவின் கீழ் அவர் எந்தக் கொடுப்பனவைச் செய்யுமாறு தேவைப்படுத்தப்படுகின்றாரோ, அந்தக் கொடுப்பனவு தொடர்பில் ஏதேனும் தண்டப்பணம் செலுத்துவதற்கு ஆளாதல் ஆகாது;
- (iii) இப்பிரிவின் கீழ் செலுத்தப்படற்பாலதான ஏதேனும் தண்டப்பணத்தின் குறைப்பு அல்லது விட்டு விடுகை விடயத்தின் எல்லாச் சூழ்நிலைகளிலும் நியாயமானதும் ஒப்புரவானதுமென ஆணையாளர் தலைமையதிபதிக்குத் தோன்றுமாயின் ஆணையாளர் தலைமையதிபதி அத்தகைய தண்டப்பணத்தைக் குறைக்கலாம் அல்லது விட்டுவிடலாம்.

7. உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான வருமானவரி தொடர்பிலான விவரத்திரட்டுக்களைக் கொடுத்துதவுதல், வருமான வரியைக் கழித்தல், அத்தகைய வரியின் மதிப்பீடு, மதிப்பீடுகளுக்கெதிரான மேன்முறையீடுகள், கொடுப்பனவு, அறவீடு, மீளளிப்பு என்பன தொடர்பில் அச்சட்டத்தின் XIII ஆம் அத்தியாயத்தினதும் XV முதல் XXVI வரையிலான அத்தியாயங்களினதும் ஏற்பாடுகள், இச்சட்டத்தின் கீழ்ச் செலுத்தப்படற்பாலதான மிகைவரி தொடர்பில் விவரத் திரட்டுக்களைக் கொடுத்துதவுதல், அத்துடன் அத்தகைய மிகைவரியின் கழிப்பனவு, மதிப்பீடு, மதிப்பீட்டிற்கெதிரான மேன்முறையீடுகள், கொடுப்பனவு, அறவீடு என்பனவற்றிற்குப் பின்வரும் திரிபுகளுக்கு அமைவாக ஏற்புடையனவாதல் வேண்டும்:—

(அ) ஆளெவரும், உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் இயைபான ஆண்டுக் காக அவரால் செலுத்தப்படற்பாலதான வருமானவரியின் விவரத் திரட்டைக் கொடுத்துதவ வேண்டுமென இச்சட்டத்தின் மூலம் சுமத்தப்பட்ட தேவைப்பாடு, அத்தகைய ஆள் உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 92 (1) ஆம் பிரிவின் கீழ் அவ்வாண்டிற்கான அவரது வருமானத்தின் விவரத்திரட்டைக் கொடுத்துதவுவாராயின், போதியளவில் இணங்கியொழுகப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்;

(ஆ) வரிமதிப்பீட்டாளர் ஒருவர், எவரேனும் ஆளின்மீது உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் இயைபான ஆண்டுக்கான அத்தகைய ஆளினால் செலுத்தப்படற்பாலதான வருமானவரியின் வரிமதிப்பீட்டொன்றை அல்லது மேலதிக வரிமதிப்பீட்டொன்றைச் செய்யுமிடத்து, வரிமதிப்பீட்டாளர் அதே நேரத்திலும் அதே படிவத்திலும் விடயத்திற்கேற்றரூபோல இச்சட்டத்தின்கீழ் அவ்வாண்டிற்காக அத்தகைய ஆளினால் செலுத்தப்படற்பாலதான மிகைவரியின் வரிமதிப்பீட்டொன்றை அல்லது மேலதிக வரிமதிப்பீட்டொன்றைச் செய்யலாம். விடயத்திற்கேற்றரூபோல வரி மதிப்பீடுகள் அல்லது மேலதிக வரிமதிப்பீடுகள், அந்தந்தச் சட்டங்களின்கீழ் வழங்கப்பட்ட வெவ்வேறான மதிப்பீடுகளாகக் கருதப்படுதல் வேண்டும்;

(இ) இயைபான ஆண்டுக்காக உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் எவரேனும் ஆள்மீது விதிக்கப்படும் வருமானவரியின் தொகையினைக் கூறுகின்ற வரி மதிப்பீட்டு அறிவித்தல் உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 116 ஆம் பிரிவின்கீழ் அத்தகைய ஆளுக்குக் கொடுக்கப்பட்டவிடத்து, அத்தகைய அறிவித்தல், அந்த ஆண்டுக்காக இச்சட்டத்தின்கீழ் அத்தகைய ஆளின் மீது விதிக்கப்படும் மிகைவரியின் தொகையையும் உள்ளடக்கலாம். இவ்வறிவித்தல்கள் அவ்வச் சட்டங்களின்கீழ் வழங்கப்பட்ட வெவ்வேறான அறிவித்தல்களாகக் கருதப்படுதல் வேண்டும்;

(ஈ) இயைபான ஆண்டுக்காக, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ்ச் செலுத்தப்படற்பாலதான வருமானவரி மதிப்பீட்டொன்றிற்கெதிராக மேன்முறையீடொன்று செய்யப்படுமிடத்து, அத்தகைய மேன்முறையீடு, அந்த ஆண்டுக்காக, இச்சட்டத்தின்கீழ்ச் செலுத்தப்படற்பாலதான மிகைவரிக்கெதிரான மேன்முறையீடொன்றையும் உள்ளடக்குவதாகக் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன் அவ்வாறே தீர்மானிக்கப்படுதலும் வேண்டும்; அத்துடன்

(உ) உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் XXI ஆம் அத்தியாயத்தின் கீழ் எவரேனும் ஆளுக்கு அறிவித்தலொன்று, கூற்றொன்று அல்லது சான்றிதழொன்று வழங்கப்பட்டவிடத்து, விடயத்திற்கேற்றரூபோன்று அத்தகைய அறிவித்தல், கூற்று அல்லது சான்றிதழானது, இச்சட்டத்தின்கீழ் ஏதேனும் தவணை தவறிய மிகைவரியின் விபரங்களையும் உள்ளடக்கலாம். விடயத்திற்கேற்றரூபோன்று இவ்வறிவித்தல்கள், கூற்றுக்கள் அல்லது சான்றிதழ்கள் அவ்வச் சட்டங்களின்கீழ் வழங்கப்பட்ட வெவ்வேறான அறிவித்தல்கள், கூற்றுக்கள் அல்லது சான்றிதழ்களாகக் கருதப்படுதல் வேண்டும்.

8. இச்சட்டத்தில் சந்தர்ப்பம் வேறு வகையாகத் தேவைப்படுத்தினாலன்றி—

“வரிமதிப்பிடற்குரிய வருமானம்”, “ஆணையாளர் தலைமையதிபதி”, “வதிவற்ற கம்பெனி”, “ஆள்”, “இலாபங்களும் வருமானமும்”, “வதிவுள்ள கம்பெனி”, “வரிமதிப்பீட்டாண்டு” என்பன உண்ணாட்டரசிறைச் சட்டத்தில் அவற்றிற்கெனக் குறித்தொதுக்கப்பட்ட அவ்வப் பொருள்களை உடையனவாகும்;

“தொழில் தருநர்”, “ஊழியர்”, “ஊதியம்” என்பன உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் XV ஆம் அத்தியாயத்தில் அவற்றிற்கெனக் குறித்தொதுக்கப்பட்ட அவ்வப் பொருள்களை உடையனவாகும்;

“வருமானவரி” என்பது, எவரேனும் ஆள் தொடர்பிலும் இயைபான ஆண்டு தொடர்பிலும்—

(அ) இரண்டாம் பிரிவிலும், அத்துடன்—

(i) வதிவுள்ள கம்பனியொன்று தொடர்பாகவும், இயைபான ஆண்டுக்காக அக்கம்பனியால் உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 33 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின் கீழ் செலுத்தப்படற்பாலதான ஏதேனும் வருமானவரியைக் கழித்து, அவ்வாண்டுக்காக அக்கம்பனியால் அச்சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான வருமானவரி எனப் பொருளாகும்;

(ii) வதிவற்ற கம்பனியொன்று தொடர்பாகவும், உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 34 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின் (i) ஆம் உட்பந்தியின் அல்லது (ii) ஆம் உட்பந்தியின்கீழ், இயைபான ஆண்டுக்காக அக்கம்பனியால் செலுத்தப்படற்பாலதான ஏதேனும் வருமானவரியைக் கழித்து, அந்த ஆண்டுக்காக அக்கம்பனியால் அச்சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான வருமானவரி எனப் பொருளாகும்;

(iii) இயைபான ஆண்டுக்காக எந்த வதிவுள்ள தனியாளொருவரின் இலாபங்களும், வருமானமும் உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (இ) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்ட ஊழியத்திலிருந்து பெறப்படும் எவையேனும் இலாபங்களை உள்ளடக்குகிறதோ அந்த வதிவுள்ள தனியாளொருவர் தொடர்பாகவும், ஊழியத்திலிருந்து கிடைத்த அத்தகைய இலாபங்கள் இயைபான ஆண்டுக்கு அவரது இலாபங்களினதும், வருமானத்தினதும் பாகமாய் அமையவில்லையாயின், உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் கீழ் அத்தகைய தனியாளினால் செலுத்தப்படற்பாலதாக இருந்திருக்கக்கூடியவாறான அத்தகைய வருமானவரி எனப் பொருளாகும்;

(iv) உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 67 ஆம் பிரிவின் (7) ஆம் உட்பிரிவினால், வதிவற்ற ஒருவர் எனக் கருதப்படுகின்ற வரான தனியாளொருவர் தொடர்பாகவும், இயைபான ஆண்டுக்காக இலங்கையில் ஊழியத்திலிருந்து கிடைத்த அவரது இலாபங்கள், அந்த ஆண்டுக்கான அவரது இலாபங்களினதும், வருமானத்தினதும் பாகமாக அமையாதிருந்திருப்பின், உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் கீழ் அத்தகைய தனியாளினால் செலுத்தப்படற்பாலதாக இருந்திருக்கக்கூடியவாறான அத்தகைய வருமானவரி எனப் பொருளாகும்; அத்துடன்

(v) வேறெவரேனும் ஆள் தொடர்பாகவும், இயைபான ஆண்டுக்காக அவ்வாளினால் உண்ணூட்டரசிறைச் சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான வருமானவரி என்று பொருளாகும்; அத்துடன்

(ஆ) ஐந்தாம் பிரிவில், அவ்வாண்டுக்காக அவ்வாளினால் உண்ணூட்டரசிறைச் சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான வருமானவரி என்பது பொருளாகும்;

மேலும் “உண்ணூட்டரசிறைச் சட்டம்” என்பது, 1979 ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க, உண்ணூட்டரசிறைச் சட்டம் என்பது பொருளாகும்.

மேலும் “அண்ணாட்டரசிறைச் சட்டம்” என்பது, 1979 ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க, உண்ணூட்டரசிறைச் சட்டம் என்பது பொருளாகும்.

மேலும் “அண்ணாட்டரசிறைச் சட்டம்” என்பது, 1979 ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க, உண்ணூட்டரசிறைச் சட்டம் என்பது பொருளாகும்.

மேலும் “அண்ணாட்டரசிறைச் சட்டம்” என்பது, 1979 ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க, உண்ணூட்டரசிறைச் சட்டம் என்பது பொருளாகும்.

**1984ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க உண்ணாட்டரசிறை
(திருத்த)ச் சட்டம்**

[1984, ஏப்ரில் மாதம் 24 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

**1979ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச்
சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்**

1. இச்சட்டம், 1984 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை (திருத்த)ச் சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. இதனகத்துப் பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பீடு செய்யப்படும், 1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:—

- (1) அப்பிரிவை, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவாக மீள இலக்கமிடுவதன் மூலம்;
- (2) மீள இலக்கமிடப்பட்ட (1) ஆம் உட்பிரிவின் (ஈ) என்னும் பந்திக்குப் பதிலாகப் பின்வரும் பந்தியை இடுவதன் மூலம்:—

“(ஈ) தொழில்தருநரால் வாடகையின்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஏதேனும் வதிவிடத்தின் வாடகைப் பெறுமதி அல்லது வாடகைப் பெறுமதிக்குக் குறைவான வாடகையொன்றில் வதிவிட மொன்று தொழில்தருநரால் ஏற்பாடு செய்யப்படுமிடத்து, அத்தகைய வாடகையிலும் வாடகைப் பெறுமதி எத்தொகையாற் கூடுகிறதோ அத்தொகை.

இப்பந்தியின் நோக்கங்களுக்காக ஏதேனும் வதிவிடத்தின் வாடகைப் பெறுமதியானது—

(i) ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தி மூன்றாம் ஆண்டு ஏப்ரல் பிறில் மாதம் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் முன்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கென, 5 ஆம் பிரிவில் வரைவிலக்கணங் கூறப்பட்டவாறான தேறிய ஆண்டுப் பெறுமதியும், சொந்தக்காரராற் செலுத்தப்பட்ட வீதவரிகளும், பழுதுபார்த்தல்களுக்கும் வேறு செலவுகளுக்கும் அத்தகைய தேறிய ஆண்டுப் பெறுமதியின் முப்பத்து மூன்றாண்டு மூன்றி லொரு சதவீதமும் சேர்ந்த தொகையாதல் வேண்டும்; அத்துடன்

(ii) ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தி நாலாம் ஆண்டு ஏப்பிரில் மாதம் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கென—

(அ) விடயம் (i) என்பதற்கிணங்கக் கணிக்கப்பட்ட தொகை; அல்லது

(ஆ) அத்தகைய வதிவிடத்திற்கெனச் செலுத்தப்பட்ட மொத்த வாடகை,

இவற்றுள் எது கூடியதோ அத்தொகையாதல் வேண்டும்: ஆயின்—

- (i) ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தி மூன்றாம் ஆண்டு ஏப் பிறில் மாதம் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் முன்னர் தொடங்கும் ஏதேனும் வரி மதிப்பீட்டாண்டிற்கென, (1) ஆம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியிலும் (ஆ) என்னும் பந்தியிலும் விபரிக்கப்பட்டுள்ள இலாபங்களின் பதினைந்து சதவீதத்தை அல்லது பதினையாயிரம் ரூபாவை, இவற்றுள் எது குறைந்ததோ அதையும், அத்துடன்
- (ii) ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தி நாலாம் ஆண்டு ஏப்பிறில் மாதம் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கென, (1) ஆம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியிலும் (ஆ) என்னும் பந்தியிலும் விபரிக்கப் பட்டுள்ள இலாபங்களின் இருபத்தைந்து சதவீதத்தை அல்லது நாற்பத்தெட்டாயிரம் ரூபாவை, இவற்றில் எது குறைந்ததோ அதையும்

விஞ்சுகின்ற மேலதிக வாடகைப் பெறுமதி எதுவும் கவனத்தில் கொள்ளப்படலாகாது;” அத்துடன்

(3) மீள இலக்கமிடப்பட்ட (1) ஆம் உட்பிரிவை அடுத்துப் பின்வரும் உட்பிரிவைச் சேர்ப்பதன்மூலம்:—

(2) ‘இப்பிரிவின் நோக்கங்களுக்காக ஏதேனும் நன்மையைப் பெற்றுள்ள அல்லது கிடைக்கப்பெற்றுள்ள தனியாளொருவர் தொடர்பில், “ஏதேனும் நன்மையின் பெறுமதி” என்பது—

(அ) அத்தகைய நன்மையின் சந்தைப் பெறுமதி உடனடியாக நிச்சயிக்கப்படக்கூடியதாயிருக்குமிடத்து, அத்தகைய சந்தைப் பெறுமதி எனவும்; அத்துடன்

(ஆ) அத்தகைய நன்மையின் சந்தைப் பெறுமதி உடனடியாக நிச்சயிக்கப்படக்கூடியதாக இல்லாதவிடத்து அல்லது அத்தகைய நன்மையானது சந்தைப் பெறுமதியெதனையும் கொண்டிராதவிடத்து, அத்தகைய நன்மையைப் பெறுவதற்கு வேறெவரேனும் தனியாளினால் எச்செலவு உறப்படக் கூடுமோ அச்செலவு எனவும்,

பொருளாகும்:

ஆயின், ஆணையாளர் தலைமையதிபதி, அந்த நன்மையின் சந்தைப் பெறுமதியை அல்லது அந்த நன்மையைப் பெறுவதற்கு வேறெவரேனும் தனியாளினால் எச்செலவு உறப்படக்கூடுமோ அச்செலவைக் கவனத்திற் கொண்டு கசெற்றில் வெளியிடப்படும் கட்டளை மூலம், ஏதேனும் நன்மையின்மீது குறிக்கப்படவுள்ள பெறுமதியைக் குறித்துரைக்கலாமென்பதுடன், நன்மையொன்று தொடர்பில் பெறுமதியொன்று அவ்வாறு குறித்துரைக்கப்பட்டுள்ளவிடத்து, அத்தகைய பெறுமதியானது அத்தகைய நன்மையின் பெறுமதியாகக் கருதப்படுதலும் வேண்டும்.’.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 9 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஏ) என்னும் பந்தியில் “கொழும்புத் திட்டப் பணியகத்தினால்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “கொழும்புத் திட்டப் பணியகத்தினால் அல்லது ஆசிய அபிவிருத்தி வங்கியினால்” என்னும் சொற்களை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 10 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (உ) என்னும் பந்தியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பந்தியை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது:—

“(உ) இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரத்துடன் வர்த்தக வங்கி எதிலும் எவரேனும் ஆளினால் அல்லது அவர் சார்பில் திறக்கப்பட்ட ஏதேனும் கணக்கில், வெளிநாட்டு நாணயத்தில் அவரின் வரவிலுள்ள பணங்கள் மீது, எந்தக் காலப்பகுதியின்போது அவர் இலங்கைக்கு வெளியே யிருந்தாரோ அந்தக் காலப்பகுதிக்கெனவும் எத்தேதியன்று அவர் இலங்கையை வந்தடைந்து இலங்கையில் வதிபவராக ஆகின்றாரோ அத்தேதியை உடனடுத்துப் பின்னுகின்ற ஆறு ஆண்டுகளைக் கொண்ட காலப் பகுதிக்கெனவும் அவருக்குச் சேருகின்ற வட்டியும்;”.

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 11 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (ஆ) என்னும் பந்தியில், “17 ஆம், 18 ஆம், 19 ஆம், 20 ஆம், 21 ஆம்” என்னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக, “17 ஆம், 17அ ஆம், 18 ஆம், 19 ஆம், 20 ஆம், 20அ ஆம், 21 ஆம்” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 13 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:—

(அ) அப்பிரிவின் (ஊ) என்னும் பந்தியில் “ஏற்றுமதி அபிவிருத்தி நிதியத்திலிருந்து வழங்கப்பட்ட” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “ஏற்றுமதி அபிவிருத்தி நிதியத்திலிருந்து வழங்கப்பட்ட;” என்னும் சொற்களை இடுவதன்மூலம்; அத்துடன்

(ஆ) அப்பந்தியின் இறுதியில், பின்வரும் பந்தியைச் சேர்ப்பதன் மூலம்:—

“(எ) வேறேதேனும் கமத்தொழில் விளையுள்ள நடுகைக்கான அல்லது மீள் நடுகைக்கான வேறேதேனும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட”.

7. முதன்மைச் சட்டவாக்கத்தின் 17 ஆம் பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய பிரிவானது இத்தால் உட்புகுத்தப்படுகின்றதென்பதுடன், இது அச்சட்டவாக்கத்தின் 17அ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும்:—

“1983, நவம்பர் 17 ஆந் திகதி யன்று அல்லது அதன் பின்னர் தொழிலைத் தொடங்கும் குறித்த சில கம் பெணிகளின் இலாபங்களும் வருமானமும் ஐந்து ஆண்டு களுக்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுதல்.

17அ. (1) மூன்றாம் பிரிவின் (அ) என்னும் பந்தியின் கருத்தெல்லைக்குட்பட்ட, ஏதேனும் கம்பெனியின், (2) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் பொறுப்பு முயற்சியிலிருந்து கிடைக்கப்பெறும் (மூலதனச் சொத்துக்களின் விற்பனையிலிருந்து பெறப்படும் எவையேனும் இலாபங்களும் வருமானமும் தவிர்ந்த) இலாபங்களும் வருமானமும், அப்பொறுப்பு முயற்சி எத்தேதியன்று தொழிலைக் கொண்டு நடாத்தத் தொடங்கியதோ அத்தேதியிலிருந்து கணக்கிடப்படும் ஐந்து ஆண்டுகளைக் கொண்ட காலப்பகுதியொன்றைக் கொண்டதான அத்தகைய காலப்பகுதிக்கு வருமானவரியிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்.

(2) ஓராம் உட்பிரிவின் ஏற்பாடுகள், 1983 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொழிலைக் கொண்டு நடாத்தத் தொடங்கியதும் பின்வரும் கம்பெனியாக, அமைச்சரால் கசெற்றில் வெளியிடப்படும் கட்டளை மூலம் அங்கீகரிக்கப்பட்டதுமான ஏதேனும் கம்பெனிக்கு ஏற்புடையனவாதல் வேண்டும்:—

(அ) இதனகத்துப் பின்னர் குறித்துரைக்கப்பட்டுள்ள பொறுப்பு முயற்சிகளுள் ஒன்றை அல்லது பலவற்றைக் கொண்டு நடாத்துவதில் மட்டுமே ஈடுபட்டுள்ளதான ஒரு கம்பெனி, அவையாவன:—

(i) விலங்கு வேளாண்மைக்கான பொறுப்பு முயற்சி யொன்று;

(ii) கரும்புப் பயிர்ச்செய்கைக்கான பொறுப்பு முயற்சி யொன்று;

(iii) கடல் அல்லது உண்ணாட்டு கடற்றொழில்களுக்கான பொறுப்பு முயற்சியொன்று;

(iv) முற்போந்த உட்பந்திகளுள் எவற்றிலேனும் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள ஏதேனும் செயற்பாட்டினைக் கொண்டு நடாத்துவதற்கும் அத்தகைய செயற்பாட்டின் விளையுளைப்பதனிடுவதற்குமான பொறுப்பு முயற்சியொன்று;

(v) அமைச்சரால் கசெற்றில் வெளியிடப்படும் கட்டளை மூலம் குறித்துரைக்கப்படக் கூடியவாறான அத்தகைய விற்பனைப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான ஊக்குவிப்புக்களை ஏற்பாடு செய்வதன் அவசியத்தைக் கவனத்திற் கொண்டு, அத்தகைய விற்பனைப் பொருட்களை இலங்கையின் ஏதேனும் கமத்தொழில் விளையுள்ளிலிருந்து உற்பத்தி செய்வதற்கான பொறுப்பு முயற்சியொன்று;

(ஆ) ஏற்றுமதி உற்பத்திக் கிராமக் கம்பெனியாகவுள்ள ஒரு கம்பெனி.

(3) இப்பிரிவின் நோக்கங்களுக்காக, “ஏற்றுமதி உற்பத்திக் கிராமக் கம்பெனி” என்பது—

(அ) ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்திரண்டாம் ஆண்டின் 18 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தின் கருத்தெல்லைக்குள் மக்கள் கம்பெனியொன்றாகவுள்ள;

(ஆ) ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தொன்பதாம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட ஏற்றுமதி அபிவிருத்திச் சபையை அத்துடன் அக்கம்பெனியால் உற்பத்தி செய்யப்படும் எவையேனும் விளையுள்களின் உற்பத்தியாளர்களை அதன் பங்குதாரர்களாகக் கொண்டிருக்கின்ற; அத்துடன்

(இ) அக்கம்பெனியால் அல்லது பண்டங்களை அல்லது விற்பனைப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ஈடுபட்டுள்ள வேறே தேனும் கம்பெனியினூடாக அதன் விநியுள்களை ஏற்றுமதி செய்கின்ற, கம்பெனியொன்றைப் பொருளாகும்:

ஆயின், இப்பிரிவானது, 1983 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆந் தேதிக்கு முன்னர் தொழிலைக் கொண்டு நடாத்தத் தொடங்கியிருந்த பொறுப்பு முயற்சியொன்றைக் கொண்டு நடாத்தும் ஏதேனும் கம்பெனிக்கு அல்லது 1983 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆந் தேதிக்கு முன்னர் உளதாயிருந்த ஏதேனும் தொழிலை வெவ்வேறுக்கு வதன் மூலம் அல்லது மீள நிருமாணிப்பதன் மூலம் அமைக்கப்பட்ட ஏதேனும் கம்பெனிக்கு ஏற்புடையதாக லாகாது.”.

8. முதன்மைச் சட்டவாக்கத்தின் 20 ஆம் பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய பிரிவானது, இத்தால் உட்புகுத்தப்படுகின்றதென்பதுடன், இது இச்சட்ட வாக்கத்தின் 20அ என்னும் பிரிவாகப் பயனுறுத்தலும் வேண்டும்:—

“குறித்த சில பொறுப்பு முயற்சிகளின் ஏற்றுமதி இலாபங்களும் வருமானமும் 1984, ஏப்பிரில் 1ஆந் தேதியிலிருந்து 1989 மார்ச் 31 ஆந் தேதிவரை வருமானவரியிலிருந்து விலக்களிக்கப்படுதல்

20அ. (1) மூன்றாம் பிரிவின் (அ) என்னும் பந்தியின் கருத்தெல்லாக்குள், ஏதேனும் பொறுப்பு முயற்சியின் ஏற்றுமதி இலாபங்களையும் வருமானத்தையும் கொண்டதான, அப்பொறுப்பு முயற்சியானது (மூலதனச் சொத்துக்களின் விற்பனையிலிருந்து பெறப்படும் எவையேனும் இலாபங்களும் வருமானமும் தவிர்ந்த) இலாபங்களினதும் வருமானத்தினதும் அத்தகைய பாகமானது, 1984 ஆம் ஆண்டு ஏப்பிரில் மாதம் 1 ஆந் தேதி தொடங்கி 1989 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆந் தேதி முடிவடையும் காலப் பகுதிக்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்.

(2) இப்பிரிவில்—

“ஏற்றுமதி இலாபங்களும் வருமானமும்” என்பதும் “மொத்த விற்பனை வரவு” என்பதும், 20 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் அவற்றுக்குக் குறித்த தொதுக்கப்பட்டுள்ள அவ்வப் பொருளைக் கொண்டவையாகும்;

“ஏற்றுமதி விற்பனை வரவு” என்பது, பொறுப்பு முயற்சியொன்று தொடர்பில் பயன்படுத்தப்படும்போது அப்பொறுப்பு முயற்சியால் பின்வருவனவற்றிலிருந்து பெறப்பட்ட அல்லது பெறப்படற்காலதான மொத்தத் தொகை எனப் பொருளாகும்:—

(i) பொருட்களினதும் பண்டங்களினதும் ஏற்றுமதி, அல்லது

(ii) வெளிநாட்டு நாணயத்தில் கொடுப்பனவையுடைய சேவைகளைப் புரிதல்; அத்தகைய சேவைகள், கப்பல் திருத்தம் செய்தல், கப்பல் உடைத்தல், கடல்வழிச் சரக்குக் கொள்கலன்களைத் திருத்தம் செய்தலும்

புதுக்குதலும் கணனி மென்பொருள் ஏற்பாடு, கணனி நிகழ்ச்சித் தயாரிப்பு, கணனி முறைமைகள், அல்லது கணனித் தரவு பதிதல் என்பனவாம்; ஆனால் இவை பின்வருவனவற்றை உள்ளடக்கா:—

(அ) மூலதனச் சொத்துக்களின் விற்பனையின் மூலம் பெறப்பட்ட அல்லது பெறப்படற்பாலதான ஏதேனும் தொகை;

(ஆ) இரத்தினக் கற்களின் விற்பனையின் மூலம் பெறப்பட்ட அல்லது பெறப்படற்பாலதான ஏதேனும் தொகை;

(இ) தொகையான கருந்தேயிலை, கிரேப்பு இறப்பர், தானூருவ இறப்பர், கழிவு இறப்பர், தேங்காயெண்ணெய், உலர்த்திய தேங்காய், கொப்பறா, தேங்காய் அல்லது தென்னந்தும்பு என்பதன் ஏற்றுமதியிலிருந்து பெறப்பட்ட அல்லது பெறப்படற்பாலதான ஏதேனும் தொகை;

(ஈ) எந்தத் தைத்த உடைகள் தொடர்பில், புடவைக் கைத்தொழில்கள் என்னும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரினது அமைச்சின் செயலாளரின் இடம் ஏற்றுமதிக்கான பங்களாவொன்று ஒதுக்கப்பட்டுள்ளதோ அந்தத் தைத்த உடைகளின் ஏற்றுமதிக்கான பொறுப்பு முயற்சியொன்றின் விடயத்தில், தைத்த உடைகளின் ஏற்றுமதியிலிருந்து பெறப்பட்ட அல்லது பெறப்படற்பாலதான, அப்பங்களவினை விஞ்சாத ஏதேனும் தொகை;

(உ) மூன்றாம் பிரிவின் (அ) என்னும் பந்தியின் கருத்தெல்லைக்குள்ளான இலாபங்களும் வருமானங்களும் அல்லாத எவையேனும் இலாபங்களும் வருமானமும்.

(3) பொறுப்பு முயற்சியொன்றின் ஏற்றுமதி இலாபங்களும் வருமானமும், 20 (1) என்னும் பிரிவின் கீழ் வரி மதிப்பீட்டாண்டொன்றிற்கு வருமானவரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருப்பின் இப்பிரிவானது அப்பொறுப்பு முயற்சிக்கு அவ்வரிமதிப்பீட்டாண்டிற்கென ஏற்புடையதாதலாகாது.”

9. முதன்மைச் சட்டவாக்கத்தின் 22 ஈஈ என்னும் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:—

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (i) என்னும் பந்தியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பந்தியை இடுவதன் மூலம்:—

“(i) 1983 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் ஆனால் 1984 ஏப்பிரில் 1 ஆந் தேதிக்கு முன்னர் கூட்டிணைக்கப்பட்டதும்—

(அ) அரசினால்; அத்துடன்

(ஆ) ஏதேனும் பகிரங்கக் கூட்டுத்தாபனத்தினால் அல்லது ஏதேனும் கூட்டிணைக்கப்பட்ட குழுவினால்

பணமாகவோ வேறு வகையாகவோ உதவுதொகையளிக்கப்பட்ட அதன் மூலதனத்தில் தொண்ணூற்றைந்து சத வீதத்துக்குக் குறையாத அளவு மூலதனத்தைக் கொண்டதுமான; அத்துடன்''; அத்துடன்

(2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பிரிவை இடுவதன் மூலம்:—

“(2) ஓராம் உட்பிரிவின் கீழ் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டவையான கம்பனியொன்றின் இலாபங்களும் வருமானமும் 1984 மார்ச்சு 31 ஆந் தேதியன்று உள்ளவாறான, அக்கம்பனியின் வழங்கப்பட்ட மூலதனத்தின் இரு மடங்கிற்குச் சமமான பணத் தொகையொன்றாக இருக்கும்போது அவ்வுட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட விலக்களிப்பு இல்லாதொழிதல் வேண்டும்.”.

10. முதன்மைச் சட்டவாக்கத்தின் 24 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:—

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் (ங) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் பந்திகளை உட்புகுத்துவதன் மூலம்:—

“(ச) அத்தகைய ஆளின் ஊழியரொருவருக்கு அல்லது அத்தகைய ஊழியரின் வாழ்க்கைத் துணைக்கு, பிள்ளைக்கு அல்லது பெற்றோருக்கு ஏதேனும் வதிவிடத்தை ஏற்பாடு செய்வதில் 1984ஆம் ஆண்டு ஏப்பிரில் மாதம் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கென அத்தகைய ஆளினால் உற்பட்ட ஏதேனும் செலவினத்திலிருந்து, 4 ஆம் பிரிவின் கருத்தெல்லைக்குட்பட்ட அத்தகைய ஊழியரின் ஊழியத்திலிருந்து பெறப்படும் இலாபங்களில் உள்ளடக்கப்பட்ட தான அத்தகைய வதிவிடத்தின் வாடகைப் பெறுமதியைக் கழிப்பதன் மூலம் பெறப்படும் விஞ்சு தொகையின் அரைவாசி; அத்துடன்

(ஞ) ஏதேனும் வாகனம், பொறித்தொகுதி, எந்திரத்தொகுதி, பொருத்துகை அல்லது சாதனம் தொடர்பில் ஏதேனுமாண்டில் 1984 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் அவரால் செய்து கொள்ளப்பட்ட ஏதேனும் உடன்படிக்கையின் கீழ் அவரால் செலுத்தப்பட்டதும், அத்தகைய உடன்படிக்கையின் கீழ் செலுத்தப்படற்பாலதான மொத்த வாடகையின் நான்கிலொரு பங்குக்குச் சமமாகவுள்ள ஒரு தொகையை விஞ்சுகின்றதாகவுள்ளதுமான வாடகையின் அத்தகைய பாகம்.”; அத்துடன்

(2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் புதிய உட்பிரிவை இடுவதன்மூலம்:—

“(2) ஏதேனும் வியாபாரத்தை அல்லது தொழிலைக் கொண்டு நடாத்துகின்ற அல்லது ஏதேனும் உயர்தொழில் அல்லது வாழ்க்கைத் தொழிலைப் புரிகின்ற ஆளெவரும்—

(அ) ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு—

- (i) அத்தகைய ஆளின் கீழ் வேலைக்கமர்த்தப்பட்டுள்ள வரும் ஒரு நிறைவேற்று அலுவலரல்லாதவருமான அலுவலரொருவரால், அவரது வியாபாரத்தின், தொழிலின், உயர் தொழிலின் அல்லது வாழ்க்கைத் தொழிலின் நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் துவிச்சக்கரவண்டி அல்லது ஒரு துவிச்சக்கரவண்டி தொடர்பில் தவிரவும்; அத்துடன்
- (ii) அத்தகைய ஆளின் ஊழியர்களை அவர்களின் வேலைத் தலத்துக்கு அல்லது வேலைத்தலத்திலிருந்து எடுத்துச் செல்வதற்கெனப் பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் கோச்சு தொடர்பில் தவிரவும்,

அத்தகைய நோக்கத்திற்கெனப் பயணஞ் செல்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஏதேனும் வாகனம் தொடர்பில்; அத்துடன்

(ஆ) ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து நாலாம் ஆண்டு ஏப்பிரில் மாதம் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு, அத்தகைய ஆளின் எவரேனும் அலுவலர் அல்லது தொழில் பெறுநரின் பயன்பாட்டுக்கென, அத்தகைய அலுவலரின் அல்லது ஊழியரின் வதிவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஏதேனும் பொறித்தொகுதி, எந்திரம், பொருத்துகைகள், சாதனம் அல்லது பொருட்கள் தொடர்பிலும், சேதாரத்துக்கும் தேய்மானத்துக்குமான மதிப்பிறக்கத்துக்கான அல்லது புதுப்பித்தலுக்கான ஏதேனும் பணத்தொகைக்கு அல்லது 23 (1) (அ) என்னும் பிரிவின் கீழான அல்லது 23 (1) (உ) என்னும் பிரிவின் கீழான ஏதேனும் விடு தொகைக்கு அல்லது (அ) என்னும் பந்தியிலும் (ஆ) என்னும் பந்தியிலும் குறிப்பீடு செய்யப்பட்டவாறான அத்தகைய ஏதேனும் வாகனம், பொறித்தொகுதி, எந்திரம், பொருத்துகைகள், சாதனங்கள் அல்லது பொருட்கள் தொடர்பிலான ஏதேனும் வாடகை அல்லது ஆண்டுக் கொடுப்பனவுக்கான ஏதேனும் கழிவுக்கு உரித்துடையவராதலாகாது.”.

11. முதன்மைச் சட்டவாக்கத்தின் 29 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:—

(1) அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியில் “16அ என்னும் பிரிவின் கீழ் அல்லது 22அ என்னும் பிரிவின் கீழ்” என்னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக, “16அ என்னும் பிரிவின் கீழ் அல்லது 17அ என்னும் பிரிவின் கீழ் அல்லது 22அ என்னும் பிரிவின் கீழ்” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலம்; அத்துடன்

(2) அப்பிரிவின் (4அ) என்னும் உட்பிரிவில், “20 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியில் அல்லது (ஆ) என்னும் பந்தியில்” என்னும் சொற்களும் எண்களும் எங்கெல்லாம் இடம்பெறுகின்றனவோ அங்கெல்லாம் அத்தகைய சொற்களுக்கும், எண்களுக்கும் பதிலாக “20 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியில் அல்லது (ஆ) என்னும் பந்தியில் அல்லது 20அ என்னும் பிரிவில்” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன்மூலம்.

12. முதன்மைச் சட்டவாக்கத்தின் 30 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:—

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில்—

(அ) அவ்வுட்பிரிவின் (அ) என்னும் பந்தியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பந்தியை இடுவதன்மூலம்:—

“(அ) ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தொன்பதாம் ஆண்டு ஏப்பிரில் மாதம் 1 ஆந் தேதியன்று தொடங்கும் வரி மதிப்பீட்டாண்டு தொடர்பிலும் அவ்வரிமதிப்பீட்டாண்டினையுடனடுத்துப் பின்னும் ஒவ்வொரு நான்கு வரி மதிப்பீட்டாண்டுகளுக்கெனவும் பன்னிரண்டாயிரம் ரூபா விடுதொகையொன்று;” ; அத்துடன்

(ஆ) அவ்வுட்பிரிவின் (அ) என்னும் பந்தியையுடனடுத்து, பின்வரும் பந்தியை உட்புகுத்துவதன்மூலம்:—

“(அஅ) ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்துநாலாம் ஆண்டு ஏப்பிரில் மாதம் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டு தொடர்பில் பதினெட்டாயிரம் ரூபா விடுதொகையொன்று, அத்துடன்” ; அத்துடன்

(2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில்—

(அ) அவ்வுட்பிரிவின்குரிய காப்பு வாசகத்தின் (ஆ) என்னும் பந்தியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பந்தியை இடுவதன்மூலம்:—

“(ஆ) ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தொன்பதாம் ஆண்டு ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று தொடங்கும் வரிமதிப்பீட்டாண்டு தொடர்பிலும் அவ்வரிமதிப்பீட்டாண்டினையுடனடுத்துப் பின்னும் ஒவ்வொரு நான்கு வரிமதிப்பீட்டாண்டுகளுக்கெனவும் பன்னிரண்டாயிரம் ரூபா விடுதொகையொன்று;” ; அத்துடன்

(ஆ) அவ்வுட்பிரிவின்குரிய காப்பு வாசகத்தின் (ஆ) என்னும் பந்தியை உடனடுத்து பின்வரும் பந்தியை உட்புகுத்துவதன்மூலம்:—

“(இ) ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்துநாலாம் ஆண்டு ஏப்பிரில் 1ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் வரி மதிப்பீட்டாண்டு தொடர்பில் பதினெட்டாயிரம் ரூபா விடுதொகையொன்று.”.

13. முதன்மைச் சட்டவாக்கத்தின் 31 ஆம் பிரிவானது இத்தால் பின் வருமாறு திருத்தப்படுகிறது:—

(1) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில்—

(அ) அவ்வுட்பிரிவின் (ஏ) என்னும் பந்தியில் “தனி ஆள் ஒருவரினால் செலுத்தப்பட்ட கட்டுப்பணங்கள் எவையும்;” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “தனி ஆள் ஒருவரினால், 1983 ஆம் ஆண்டு ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் முன்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கெனச் செலுத்தப்பட்ட கட்டுப்பணங்கள் எவையும்;” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலம்; அத்துடன்

(ஆ) அவ்வுட்பிரிவின் (ஏஏ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் பந்தியை உட்புகுத்துவதன்மூலம்:—

(ஏஏஏ) ஆயிரத்துத் தொளாயிரத்து என்பத்து நாலாம் ஆண்டு ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கென—

(i) தனிக்கொடையுரிமைக் காப்புறுதிப் பூட்கையொன்றல்லாத, எந்த ஆயுட் காப்புறுதிப் பூட்கையொன்றின்மீது, ஆகக் குறைந்தது ஐந்து ஆண்டுகளைக் கொண்ட காலப்பகுதியொன்றுக்குமேல் ஆண்டுக் கட்டுப்பணம் செலுத்தப்படற்பாலதாகவுள்ளதோ அந்த ஆயுட் காப்புறுதிப் பத்திரத்தின் மீதான;

(ii) எந்த ஆண்டுத் தொகையொன்றினைக் கொள்வனவு செய்வதற்கான, ஆண்டுக் கட்டுப்பணம் ஆகக் குறைந்தது ஐந்து ஆண்டுகளைக் கொண்ட காலப்பகுதியொன்றுக்குமேல் செலுத்தப்படற்பாலதாகவுள்ளதோ அந்த ஆண்டுத் தொகையினைக் கொள்வனவு செய்வதற்கான;

(iii) மருத்துவக் காப்புறுதிப் பூட்கையொன்றின்மீதான;

(அ) இலங்கைக்கு வெளியே, 1957 ஆம் ஆண்டு யூலை மாதம் 4 ஆந் தேதிக்குப் பின்னர் வழங்கப்பட்ட ஏதேனும் பூட்கை தொடர்பில், அல்லது

(ஆ) இலங்கைக்கு வெளியே, 1957 ஆம் ஆண்டு யூலை மாதம் 4 ஆந் தேதிக்குப் பின்னர் ஆண்டுத் தொகையொன்றினைக் கொள்வனவு செய்வதற்கென,

கொடுப்பனவுக்கெனப் போமதியாகச் சேர்ந்துள்ள கட்டுப்பணமாகவுள்ள, இலங்கைக்கு வெளியே செலுத்தப்பட்ட கட்டுப்பணம் அல்லாத கொடுப்பனவு செய்யப்பட்ட கட்டுப்பணங்கள் எவையும்;” அத்துடன்

(இ) அந்த உட்பிரிவின் (ஈ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் பந்தியை உட்புகுத்துவதன்மூலம்:—

“(ச) ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தி மூன்றாம் ஆண்டு ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்கென இரு பத்தைந்து வயதுக்குக் கீழ்ப்பட்ட திருமணமாகாத, பிள்ளையொருவரின், இலங்கைக்கு வெளியேயான கல்வி சம்பந்தமாகத் தனியாளொருவரினால் செலவிடப்பட்ட ஏதேனும் தொகை; அத்தகைய கல்வியானது,—

(அ) உயர் கல்வி என்னும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரின் அமைச்சர் செயலாளரின் அபிப்பிராயப்படி எந்தப் பட்டதாரிக் கல்விக்கு அல்லது பயிற்சி நெறிக்குப் போதியளவு வசதிகள் இலங்கையில் கிடைக்கத்தக்கவாகவில்லையோ அந்தப்பட்ட தாரிக் கல்வியாக அல்லது பயிற்சி நெறியாக இருத்தல் வேண்டும்; அல்லது

(ஆ) பல்கலைக்கழகமொன்றிலான அல்லது பட்டப்பின் படிப்புக்கான வேறு நிறுவனத்திலான பட்டப்பின் படிப்பாக இருத்தல் வேண்டும்.”.

(2) அப்பிரிவின் (7) ஆம் உட்பிரிவில் “(ஈ) என்னும் பந்தியில்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “(ஈ), (க) என்னும் பந்திகளில்” என்னும் சொற்களை இடுக;

(3) இப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவால் செய்யப்பட்ட திருத்தம், 1980 ஆம் ஆண்டு யூன் மாதம் 24 ஆந் தேதியன்று வலுவுக்கு வந்துள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும்.

14. முதன்மைச் சட்டவாக்கத்தின் 32 ஆம் பிரிவானது இத்தால் பின் வருமாறு திருத்தப்படுகிறது:—

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியில்—

(அ) அப்பந்தியின் (ii) ஆம் உட்பந்தியில், “1980 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதற்குப் பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டு தொடர்பாக” என்ற சொல்லமைப்பிற்குப் பதிலாக, “1980 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று தொடங்கும் வரிமதிப்பீட்டாண்டு தொடர்பாகவும் அவ்வரிமதிப்பீட்டாண்டின் உடனடுத்துப் பின்னும் அடுத்த மூன்று வரிமதிப்பீட்டாண்டுகளுக்கெனவும்” என்னும் சொல்லமைப்பை இடுவதன் மூலம்; அத்துடன்

(ஆ) அப்பந்தியின் (ii) ஆம் உட்பந்தியை உடனடுத்துப் பின்வரும் உட்பந்தியை உட்புகுத்துவதன்மூலம்:—

“(iii) 1984 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டு தொடர்பாக, இச்சட்டத்திற்கான முதலாம் அட்டவணையின் IIஅ என்னும் பாகத்தில் குறித்துரைக்கப்பட்ட தோதான வீதங்களில்;”.

(2) ஓராம் உட்பிரிவுக்கான காப்பு வாசகத்தை நீக்கஞ்செய்து அதற்குப் பதிலாகப் பின்வரும் புதிய காப்பு வாசகத்தை இடுவதன்மூலம்:—

“ஆயின், 67 ஆம் பிரிவின் (7) ஆம் உட்பிரிவின் கீழ் வதிவற்ற வராகக் கருதப்படுகின்ற தனியாளொருவரால் செலுத்தப்படற்பால தான வருமான வரியானது, அவரது வரி மதிப்பிடற்குரிய வருமானம் எந்தத் தொகையால்—

(i) ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதாம் ஆண்டு ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்கும் வரி மதிப்பீட்டாண்டு தொடர்பிலும் அவ் வரிமதிப்பீட்டாண்டினை உடனடுத்துப் பின்னும் மூன்று வரி மதிப்பீட்டாண்டுகளுக்கெனவும் பன்னிரண்டாயிரம் ரூபாவையும்; அத்துடன்

(ii) ஆயிரத்துத் தொளாயிரத்துஎண்பத்தி நான்காம் ஆண்டு ஏப் பிறில் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கெனப் பதினெட்டாயிரம் ரூபாவையும்

விஞ்சுகின்றதோ அந்தத் தொகைக்குக் கூடுதலாயிருத்தல் ஆகாது.”.

15. முதன்மைச் சட்டவாக்கத்தின் 33 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:—

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்திக்குரிய காப்பு வாசகத்தில், “1980 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்கென” என்னும் சொல்லமைப்புக்குப் பதிலாக, “1980 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று தொடங்கும் வரிமதிப்பீட்டாண்டிற்கெனவும் அவ்வரிமதிப்பீட்டாண்டிையுடனடுத்துப் பின்னும் மூன்று வரிமதிப்பீட்டாண்டுகளில் ஒவ்வொன்றுக்கெனவும்” என்னும் சொல்லமைப்பை இடுவதன் மூலம்; அத்துடன்

(2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (இ) என்னும் பந்தியில், “விலை கோரிப் பெறப்படும் பங்குடைப் பகிரங்கக் கம்பெனி ஒன்று தவிர்ந்த கம்பெனி ஒன்றின்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “கம்பெனி யொன்றின்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்.

16. முதன்மைச் சட்டவாக்கத்தின் 35 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (ஈ) என்னும் பந்தியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பந்தியை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது:—

“(ஈ) அப்பங்கிளாபம் 1980 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர், ஆனால் 1984 ஏப்பிரில் 1 ஆந் தேதிக்கு முன்னர் விலை கோரிப் பெறப்படும் பங்குடைப் பகிரங்கக் கம்பெனியொன்றினால் வெளிப்படுத்தப்பட்டவிடத்தும்.”.

17. முதன்மைச் சட்டவாக்கத்தின் 37 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (ஈ) என்னும் பந்தியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பந்தியை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது:—

“(ஈ) இயைபான பங்கிலாபமானது, விலைகோரிப் பெறப்படும் பங்குடைப் பகிரங்கக் கம்பெனியொன்றிடமிருந்து, 1980 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்றும் அல்லது அதன் பின்னரும் அத்துடன் 1984 மார்ச் 31 ஆந் தேதிக்கு முன்னரும், அத்தகைய வதிவுள்ள கம்பெனியால் பெறப்பட்ட பங்கிலாபத் தொகையிலிருந்து செலுத்தப்பட்டால், அத்தகைய இயைபான பங்கிலாபத் தொகையின் ஐந்து சதவீதத்துக்குச் சமமான வருமான வரியையும்.”

18. முதன்மைச் சட்டவாக்கத்தின் 38 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:—

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்—

(அ) “விலைகோரிப் பெறப்படும் பங்குடைப் பகிரங்கக் கம்பெனி ஒன்றல்லாததான வதிவுள்ள கம்பெனி ஒவ்வொன்றும்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “வதிவுள்ள கம்பெனி ஒவ்வொன்றும்” என்னும் சொற்களை இடுவதன்மூலம்; அத்துடன்

(ஆ) “வருமான வரியையும் கழிக்க உரித்துடையதாதல் வேண்டும்.” என்னும் சொற்களுக்குப் பதிலாக, வருமானவரியையும் கழிக்க உரித்துடையதாதல் வேண்டும்:

ஆயின், இவ்வுட்பிரிவின் முற்போந்த ஏற்பாடுகளில் உள்ள எதுவும், 1980 ஆம் ஆண்டு ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதற்குப் பின்னர் ஆனால் 1984 ஆம் ஆண்டு ஏப்பிரில் 1 ஆந் தேதிக்கு முன்னர், விலைகோரிப் பெறப்படும் பங்குடைப் பகிரங்கக் கம்பெனி ஒன்றினால் வெளிப்படுத்தப்பட்ட பங்கிலாபமெதற்கும் ஏற்புடையனவாதலாகாது.” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன்மூலம்; அத்துடன்

(2) அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவுக்குரிய காப்புவாசகத்தின் (இ) என்னும் பந்தியில்—

“விலைகோரிப் பெறப்படும் பங்குடைப் பகிரங்கக் கம்பெனியிடமிருந்து” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “விலைகோரிப் பெறப்படும் பங்குடைப் பகிரங்கக் கம்பெனியிடமிருந்து, 1980 ஆம் ஆண்டு ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் ஆனால் 1984 ஆம் ஆண்டு ஏப்பிரில் 1 ஆந் தேதிக்கு முன்னர்” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலம்.

19. முதன்மைச் சட்டவாக்கத்தின் 41 ஆம் பிரிவு இத்தால் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது:—

‘செல்வரிக்குப் பொறுப்பாதல் 41. இவ்வத்தியாயத்தின் ஏனைய ஏற்பாடுகளுக்கு அமைவாக—

(அ) ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தொன்பதாம் ஆண்டு ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று தொடங்கும் வரிமதிப்பீட்டாண்டிற்கும் அவ்வரிமதிப்பீட்டாண்டினையுடனடுத்துப் பின்னும் நான்கு வரிமதிப்பீட்டாண்டுகளில் ஒவ்வொன்

றுக்கும் ஒவ்வொரு ஆளிடமும், அந்த வரிமதிப்பீட்டாண்டின் முதல் நாளன்றுள்ள வரி விதிக்கற்பாலதான செல்வம் தொடர்பாக; அத்துடன்

(ஆ) ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து நாலாம் ஆண்டு ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஒவ்வொரு வரிமதிப்பீட்டாண்டிற்கும், ஒவ்வொரு ஆளிடமும் அந்த வரிமதிப்பீட்டாண்டின் இறுதி நாளன்றுள்ள வரிவிதிக்கற்பாலதான செல்வம் தொடர்பாக,

இச்சட்டத்திற்கான நான்காம் அட்டவணையில் குறித்துரைக்கப்பட்டுள்ள தோதான வீதங்களில் (இதனகத்துப் பின்னர் “செல்வ வரி” எனக் குறிப்பீடு செய்யப்படும்) வரியொன்று விதிக்கப்படல் வேண்டும்.”.

20. முதன்மைச் சட்டவாக்கத்தின் 45 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (ம) என்னும் பந்தியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பந்தியை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது:—

“(ம) அத்தகைய வரிமதிப்பீட்டாண்டானது, எந்த வரிமதிப்பீட்டாண்டில், 10 ஆம் பிரிவின் (உ) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள வாரண, அத்தகைய ஏதேனும் கணக்கில் வைப்பிலிடப்பட்ட பணங்களிலிருந்து அத்தகைய ஆளுக்குத் திரளுகின்ற வட்டியானது அப் பந்தியின் கீழ் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதோ அந்த வரிமதிப்பீட்டாண்டொன்றாக இருந்து அத்தகைய கணக்கில் வைப்பிலிடப்பட்ட பணங்களுடன் அவற்றின்மீது சேருகின்ற வட்டியும் உள்ளடக்குவதாக அத்தகைய கணக்கில் அவரது வரவினிடப்பட்டுள்ள பணங்கள்;”.

21. முதன்மைச் சட்டவாக்கத்தின் 54 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஊ) என்னும் பந்தியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பந்தியை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது:—

“(ஊ) அத்தகைய கொடையின் பெறுமதியானது அல்லது அந்த வரிமதிப்பீட்டாண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கொடைகள் அளிக்கப்பட்டிருப்பின் அத்தகைய கொடைகளின் கூட்டு மொத்தப் பெறுமதியானது—

(i) ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தொன்பதாம் ஆண்டு ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று தொடங்கும் வரிமதிப்பீட்டாண்டில் அல்லது அடுத்துப் பின்னும் நான்கு வரிமதிப்பீட்டாண்டுகளில் ஏதேனும் ஒரு வரிமதிப்பீட்டாண்டில் அளிக்கப்பட்ட கொடையின் அல்லது கொடைகளின் விடயத்தில் இரண்டாயிரம் ரூபாயினை விஞ்சாதிருப்பின் அக்கொடை; அத்துடன்

(ii) ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து நான்காம் ஆண்டு ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் அளிக்கப்பட்ட கொடையின் அல்லது கொடைகளின் விடயத்தில், ஐயாயிரம் ரூபாயினை விஞ்சாதிருப்பின் அக்கொடை;”.

22. முதன்மைச் சட்டவாக்கத்தின் 73 ஆம் பிரிவு, அப்பிரிவின் (1அ) என்னும் உட்பிரிவை நீக்கக் செய்து அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பிரிவை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது:—

“(1அ) அறுபத்தேழாம் பிரிவின் (7) ஆம் உட்பிரிவின் கீழ் வதிவற்றவராகக் கருதப்பட்ட தனியாளொருவரின் வரிமதிப்பிடற்குரிய வருமானம், இலங்கையில் அளிக்கப்பட்ட சேவையிலிருந்து கிடைத்த வருமானத்தை மாத்திரம் கொண்டதாகவும்—

(i) ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதாம் ஆண்டு ஏப்பிரில் மாதம் 1 ஆம் தேதியன்று தொடங்கும் வரிமதிப்பீட்டாண்டு தொடர்பிலும் அவ்வரிமதிப்பீட்டாண்டினை உடனடுத்துப் பின்னும் மூன்று வரிமதிப்பீட்டாண்டுகளுக்கெனவும் பன்னிரண்டாயிரம் ரூபாவையும்; அத்துடன்

(ii) ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து நான்காம் ஆண்டு ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கெனப் பதினெட்டாயிரம் ரூபாவையும்,

விஞ்சாததாயுமிருக்குமிடத்து அத்தகைய வருமானம் வரி விதிக்கப் படற்பாலதாதல் ஆகாது.”.

23. முதன்மைச் சட்டவாக்கத்தின் 92 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (5) ஆம் உட்பிரிவில் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:—

(1) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியில், “பிரதி ஆணையாளர் முன்னர் காண்பிக்குமாறு அல்லது அவருக்கு அனுப்பிவைக்குமாறு தேவைப் படுத்தி அறிவித்தல் கொடுக்கலாம்.” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “பிரதி ஆணையாளர் முன்னர் காண்பிக்குமாறு அல்லது அவருக்கு அனுப்பிவைக்குமாறு;” என்னும் சொற்களை இடுவதன்மூலம்; அத்துடன்

(2) அவ்வுட்பிரிவின் இறுதியில் பின்வரும் பந்தியைச் சேர்ப்பதன் மூலமும்:—

‘(இ) அத்தகைய அறிவித்தலில் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்குள், அத்தகைய ஆளுக்கும் வேறெவரேனும் ஆளுக்கும் இடையிலான அல்லது அத்தகைய ஆளுக்கும் வகுப்பினரான ஆட்களுக்கும் இடையிலான எவையேனும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில், அந்த அறிவித்தலில் கோரப்படக்கூடியதான அத்தகைய தகவலைக் கொடுத்துதவுமாறு,

தேவைப்படுத்தி அறிவித்தல் கொடுக்கலாம்.

ஏதேனும் தகவலைக் கொடுத்துதவுமாறு எவரேனும் ஆளைத் தேவைப்படுத்தும் அறிவித்தலொன்று இவ்வுட்பிரிவின் கீழ் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளவிடத்து, அத்தகைய ஆள், அத்தகைய தகவலைக் கொடுத்துதவுவதைத் தடைசெய்யும் வேறேதேனும் சட்டத்தில் முரணாகவுள்ளது எது எப்படியிருப்பினும், அத்தகைய அறிவித்தலின் தேவைப்பாடுகளுடன் இணங்கியொழுகுதல் வேண்டும்.

ஆயங்களைத் தவிர்ப்பதற்காக, இவ்வுட்பிரிவில் “எவரேனும் ஆள்” என்பதன் குறிப்பீடானது, “வங்கியாளர் ஒருவர்” என்பதற்கான குறிப்பீட்டையும் உள்ளடக்குகிறது என இத்தால் வெளிப்படுத்தப் படுகிறது.’

24. முதன்மைச் சட்டவாக்கத்தின் 92 ஆம் பிரிவை உடனடுத்துப் பின் வரும் புதிய பிரிவானது இத்தால் உட்புகுத்தப்படுகின்றதென்பதுடன், இது அச் சட்டவாக்கத்தின் 92அ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும்:—

பங்காளர்களால்
கணக்காய்வு
அறிக்கைகள்
கொடுத்துதவப்
படுதல்,
முதலியன

92அ. (1) வரிமதிப்பீட்டாளரொருவர், பங்குடமை யொன்றின் பங்காளரொருவருக்கு அல்லது ஏதேனும் வியா பாரத்தை, தொழிலை, உயர்தொழிலை அல்லது வாழ்க்கைத் தொழிலைக் கொண்டு நடாத்தும் அல்லது பிரயோகிக்கும் வேறெவ ரேனும் ஆளுக்கு, ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கென அல்லது எந்தக் காலப்பகுதி தொடர்பில் அந்த வரிமதிப்பீட்டாண்டிற் கான நியதிச்சட்ட முறையான வருமானம் கணிக்கப்படுகிறதோ அந்தக் காலப்பகுதி தொடர்பில், அத்தகைய வியாபாரத்தின், தொழிலின், உயர்தொழிலின் அல்லது வாழ்க்கைத் தொழிலின் கணக்குகள் பற்றிய கூற்றொன்றையும், அறிவித்தலொன்றில் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய விபரங்கள் கொண்ட எவையேனும் அட்டவணைகளையும் அந்த வரிமதிப் பீட்டாண்டுக்கெனக் கொடுத்துதவுமாறு தேவைப்படுத்தி எழுத்தி லான அந்த அறிவித்தலைக் கொடுக்கலாம்.

(2) இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக, எவரேனும் ஆளி னால் கொடுத்துதவப்பட்ட வருமான விபரத்திரட்டொன்றுக்கு ஆதாரமான கணக்குக் கூற்றொன்று அங்கீகரிக்கப்பட்ட கணக் காளரொருவரினால் தயாரிக்கப்பட்டுள்ளவிடத்து, அத்தகைய, கூற்று—

(அ) ஆணையாளர் தலைமையதிபதியால் குறித்துரைக்கப்படக் கூடியவாறான அத்தகைய படிவத்திலும் அத்தகைய விபரங் களைக் கொண்டதாகவும் உள்ள, அங்கீகரிக்கப்பட்ட கணக் காளரொருவரின் சான்றிதழொன்றுடனும்; அத்துடன்

(ஆ) கணக்குக் கூற்றுத் தொடர்பில் ஆணையாளர் தலைமையதிப தியினால் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய விபரங் களைக் கொண்டவையான அட்டவணைகளுடனும்,

சேர்த்தனுப்பப்படுதல் வேண்டும்.

(3) இப்பிரிவின் நோக்கத்துக்காக, “அங்கீகரிக்கப்பட்ட கணக்காளர்” என்பது,—

(அ) இலங்கையின் வரைவுபெற்ற கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினரொருவராகவுள்ள கணக்காளரொருவர் என;

(ஆ) “அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதி” என்பதன் வரைவிலக் கணத்தின் நோக்கங்களுக்காக ஆணையாளர் தலைமையதிப தியினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளவரான கணக்காளரொருவர் என; அத்துடன்

(இ) கம்பெனிகள் (கணக்காய்வாளர்கள்) ஒழுங்குவிதிகளின்கீழ் கணக்காய்வாளரொருவராகக் பதிவு செய்யப்பட்டுள்ளவரும் “அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதி” என்பன வரைவிலக்கணத்தின் நோக்கங்களுக்காக ஆணையாளர் தலைமையதிபதியினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளவருமான எவரேனும் தனி ஆள் என,

பொருளாகும்.’.

25. முதன்மைச் சட்டவாக்கத்தின் 96 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியில் “ஆயிரம் ரூபாவுக்கு” என்னும் சொற்களுக்குப் பதிலாக “ஐயாயிரம் ரூபாவுக்கு” என்னும் சொற்களை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

26. முதன்மைச் சட்டவாக்கத்தின் 128 ஆம் பிரிவு இத்தால் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது:—

‘தவணை தவறியவருக்கான அறிவித்தல்
128. (1) ஏதேனும் தவணை தவறிய வரியை, இதனாகத் துப் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஏதேனும் முறையில் அறவிடுவதற்காக நடவடிக்கைகள் எடுப்பதன் முன்னர், ஆணையாளர் தலைமையதிபதி, (2) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைவாக—

(அ) அத்தகைய வரியின் விபரங்களை, அத்துடன்

(ஆ) அத்தகைய வரியை அறவிடுவதற்கென நடவடிக்கை எடுக்கும் எண்ணம் உள்ளதென்று, குறிப்பிட்டு எழுத்திலான அறிவித்தலைத் தவணை தவறியவருக்குக் கொடுத்தல் வேண்டும்.

(2) ஏதேனும் தவணை தவறிய வரியை அறவிடுவதற்கென (1) ஆம் உட்பிரிவில் தரப்பட்டுள்ள நடவடிக்கை முறையுடன் இணங்கியொழுது உகந்ததல்லவெனவும், அத்தகைய வரியை அறவிடுவதற்கென உடனடி நடவடிக்கை அவசியமாகவுள்ள தெனவும் ஆணையாளர் தலைமையதிபதி திருப்பிப்படுகின்றவிடத்து அவ்வுட்பிரிவில் தேவைப்படுத்தப்பட்டவாறு, தவணை தவறியவருக்கு அறிவித்தலொன்றைக் கொடுக்காமலே அத்தகைய, வரியை அறவிடுவதற்கு அவர் நடவடிக்கைகள் எடுக்கலாம். ஏதேனும் தவணை தவறிய வரியை அறவிடுவதற்கு இப்பிரிவின் கீழ் ஆணையாளர் தலைமையதிபதி நடவடிக்கைகள் எடுக்கின்றவிடத்து, எந்த வரி தொடர்பில் அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப், பட்டுள்ளனவோ அந்த வரியின் விபரங்களைக் குறிப்பிடுகின்றதும் அத்தகைய நடவடிக்கைகளின் தன்மையைக் குறிப்பிடுகின்றது மான அறிவித்தலொன்றை, எத்தேதியன்று அவர் அத்தகைய நடவடிக்கைகளை எடுக்கின்றாரோ அத்தேதியிலிருந்து பதினாறு நாட்களுக்குள் அத்தவணை தவறியவருக்கு அவர் கொடுத்தல் வேண்டும்.

(3) எந்த வரிமதிப்பீடு அல்லது வரிமதிப்பீடுகள் தொடர்பில் அத்தகைய வரி விதிக்கப்பட்டுள்ளதோ அந்த வரிமதிப்பீட்டுக்கு அல்லது வரிமதிப்பீடுகளுக்கு எதிராக உரிய காலத்துக்குள் அத்தகைய தவணை தவறியவர் மேன்முறையீடு செய்யாதுவிட

டிருந்தால், அவர் (1) ஆம் உட்பிரிவின்கீழ் அல்லது (2) ஆம் உட்பிரிவின்கீழ் கொடுக்கப்பட்ட அறிவித்தற் தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்ளாக அவ்வாறு விதிக்கப்பட்ட வரிக்கு எதிராக ஆட்சேபனை எதனையும் செய்யலாமென்பதுடன், ஆணையாளர் தலைமையதிபதியானவர், 123 ஆம் பிரிவின் ஏற்பாடுகள் எப்படியிருப்பினும் அத்தகைய ஆட்சேபனையைக் கருத்திற்கொடுத்து அதன் மீதான தனது முடிவைக் கொடுத்தலும் வேண்டும்; அம்முடிபானது முற்றானதாதல் வேண்டும்.

(4) இரண்டாம் உட்பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட எவையேனும் நடவடிக்கைகளின் பயனாக அறவிடப்பட்ட வரியானது, ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டு தொடர்பில் (3) ஆம் உட்பிரிவின் கீழ், தவணை தவறியவரால் செலுத்தப்படற்பாலதெனத் தீர்மானிக்கப்பட்ட வரித் தொகையை விஞ்சியதாயிருக்கின்றவிடத்து அத்தகைய விஞ்சுதொகையானது 149 ஆம் பிரிவில் உள்ள எது எப்படியிருப்பினும், தவணை தவறியவருக்கு மீளளிக்கப்படுதல் வேண்டும்:

ஆயின், இவ்வுட்பிரிவின் கீழான மீளளிப்பு எதுவும், (2) ஆம் உட்பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக அறவிடப்பட்ட வரியை விஞ்சுதலாகாது.'''

27. முதன்மைச் சட்டவாக்கத்தின் 151 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:—

(அ) அப்பிரிவில் “இரண்டாயிரம் ரூபாவுக்கு” என்னும் சொற்கள் இடம் பெறும் இடங்களிலெல்லாம் “ஏழாயிரத்து ஐநூறு ரூபாவுக்கு” என்னும் சொற்களை இடுவதன் மூலம்; அத்துடன்

(ஆ) அப்பிரிவில் “ஐயாயிரம் ரூபாவுக்கு” என்னும் சொற்கள் இடம்பெறும் இடங்களிலெல்லாம் “பத்தாயிரம் ரூபாவுக்கு” என்னும் சொற்களை இடுவதன் மூலம்.

28. முதன்மைச் சட்டவாக்கத்தின் 157 ஆம் பிரிவானது, “உண்ணாட்டரசிறைப் பிரதி ஆணையாளர்களும்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “உண்ணாட்டு அரசிறைப் பிரதி ஆணையாளர்களும், சிரேட்ட உண்ணாட்டு அரசிறை வரிமதிப்பீட்டாளர்களும்” என்னும் சொற்களை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

29. முதன்மைச் சட்டவாக்கத்தின் 163 ஆம் பிரிவானது, “வரிமதிப்பீட்டாளர்” என்பதன் வரைவிலக்கணத்தில், “வரிமதிப்பீட்டாளர் ஒருவர் என்று பொருளாகும்;” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “வரிமதிப்பீட்டாளர் ஒருவர் என்று பொருளாகும் என்பதுடன், சிரேட்ட உண்ணாட்டு அரசிறை வரிமதிப்பீட்டாளரொருவரையும் உள்ளடக்கும்;” என்னும் சொற்களை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

30. முதன்மைச் சட்டவாக்கத்துக்கான முதலாம் அட்டவணை இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:—

(1) அதன் II ஆம் பாகத்தில், “1980 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்கான” என்னும் சொல்லமைப்புக்குப் பதிலாக, “1980 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று தொடங்கும் வரிமதிப்பீட்டாண்டிற்கானதும் அவ்வரிமதிப்பீட்டாண்டை உடனடுத்துப் பின்னும் மூன்று வரிமதிப்பீட்டாண்டுகளுக்கானதுமான” என்னும் சொல்லமைப்பை இடுவதன் மூலம்; அத்துடன்

(2) அதன் II ஆம் பாகத்தை உடனடுத்துப் பின்வரும் பாகத்தை உட்புகுத்துவதன்மூலம்:—

“பாகம் IIஅ

1984 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கான வருமான வரி வீதம் பின்வருமாறு இருத்தல் வேண்டும்:—

வரிமதிக்கற்பாலதான வருமானத்தின் முதல் 6,000 ரூபாவுக்கு 7½ சதவீதம்
 வரிமதிக்கற்பாலதான வருமானத்தின் அடுத்த 6,000 ரூபாவுக்கு 10 சதவீதம்
 வரிமதிக்கற்பாலதான வருமானத்தின் அடுத்த 6,000 ரூபாவுக்கு 15 சதவீதம்
 வரிமதிக்கற்பாலதான வருமானத்தின் அடுத்த 6,000 ரூபாவுக்கு 20 சதவீதம்
 வரிமதிக்கற்பாலதான வருமானத்தின் அடுத்த 6,000 ரூபாவுக்கு 25 சதவீதம்
 வரிமதிக்கற்பாலதான வருமானத்தின் அடுத்த 6,000 ரூபாவுக்கு 30 சதவீதம்
 வரிமதிக்கற்பாலதான வருமானத்தின் அடுத்த 6,000 ரூபாவுக்கு 35 சதவீதம்
 வரிமதிக்கற்பாலதான வருமானத்தின் அடுத்த 6,000 ரூபாவுக்கு 40 சதவீதம்
 வரிமதிக்கற்பாலதான வருமானத்தின் அடுத்த 9,000 ரூபாவுக்கு 45 சதவீதம்
 வரிமதிக்கற்பாலதான வருமானத்தின் அடுத்த 9,000 ரூபாவுக்கு 50 சதவீதம்
 வரிமதிக்கற்பாலதான வருமானத்தின் மீதிக்கு 55 சதவீதம்”.

31. இச்சட்டத்தின் 4 ஆம் பிரிவினால் முதன்மைச் சட்டவாக்கத்தின் 10 ஆம் பிரிவுக்குச் செய்யப்படும் திருத்தமும், அத்துடன் இச்சட்டத்தின் 20 ஆம் பிரிவினால் முதன்மைச் சட்டவாக்கத்தின் 45 ஆம் பிரிவுக்குச் செய்யப்படும் திருத்தமும் எல்லா நோக்கங்களுக்காகவும், முதன்மைச் சட்டவாக்கம் தொடங்கிய தேதியன்று வலுவுக்கு வந்துள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும்.

1984 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, நிதி (திருத்த)ச் சட்டம்

[1984, மே மாதம் 2 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

1963 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்

1. இச்சட்டம், 1984 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, நிதி (திருத்த)ச் சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்துமூன்றாம் ஆண்டின் 16 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான, 1963 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் (இதனகத்துப் பின்னர் முதன்மைச் சட்டவாக்கம் எனக் குறிப்பீடு செய்யப்படும்) 71 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் இத்தால் பின்வருமாறு மேலும் திருத்தப்படுகின்றது:—

(அ) அவ்வுட்பிரிவின் (அ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்தியை உட்புகுத்துவதன் மூலமும்—

“(அஅ) அத்தகைய விண்ணப்பமானது—

(i) அத்தகைய வளவுகளின் மூலச் சொந்தக்காரருக்கெதிராக நீதிமன்றமொன்றினால் பதியப்பட்ட ஈட்டுத்தீர்வை யொன்றை நிறைவேற்றுதல் வகையாக எத் தேதியன்று அத்தகைய வளவுகள் விற்கப்பட்டனவோ அத்தேதியிலிருந்து; அல்லது

(ii) அத்தகைய வளவுகளின் மூலச் சொந்தக்காரரால் (1) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியில் அல்லது (இ) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்ட எவையேனும் சூழ்நிலைகளில் எத்தேதியன்று அத்தகைய வளவுகள் கைமாற்றம் செய்யப்பட்டனவோ அத்தேதியிலிருந்து; அல்லது

(iii) ஓராம் உட்பிரிவின் (ஈ) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்ட குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதி முடிவடையும் தேதியிலிருந்து,

பத்தாண்டுகளுக்குள் செய்யப்பட்டிருந்தாலொழிய; அல்லது”;

(ஆ) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியை விட்டுவிடுவதன்மூலமும்; அத்துடன்

(இ) அவ்வுட்பிரிவின் (இ) என்னும் பந்தியில் “பதினாயிரம் ரூபா கொண்ட தொகையினை” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “இருபத்தை யாயிரம் ரூபா கொண்ட தொகையினை” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்.

3. ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்துமூன்றாம் ஆண்டின் 16 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 72 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவில், அதன் இறுதியில் பின்வருவனவற்றைச் சேர்ப்பதன் மூலம் இத்தால் மேலும் திருத்தப்படுகின்றது:—

“சந்தேகங்களை நீக்குவதற்கென வளவொன்றின் வாடகைக் குடியிருப்பாளருக்கு, 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, வாடகைச் சட்டத்தினாலும், 1970 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, வாடகைக் குடியிருப்பாளர் பாதுகாப்பு (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தினாலும் அளிக்கப்பட்ட ஏதேனும் உரிமையானது, இவ்வுட்பிரிவின் கருத்தெல்லைக்குட்பட பாரபந்தமொன்றாகுமென இத்தால் வெளிப்படுத்தப்படுகின்றது.”.

4. ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்துமூன்றாம் ஆண்டின் 16 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 76 ஆம் பிரிவானது, இத்தால் நீக்கஞ் செய்யப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது:—

“இச்சட்டத் தின் இப்பாகத் தின் கீழ் வங்கிக்குறித் தாக்கப்பட்ட வளவுகள் தொடர்பிலான நட்பு ஈடு வங்கிக்குறித் தாக்கப்பட்ட வளவுகள் தொடர்பிலான நட்பு ஈடு

76. (1) வங்கிக்கு உரித்தாக்கப்பட்ட எவையேனும் வளவுகள் தொடர்பில் இச்சட்டத்தின் இப்பாகத்தின் கீழ் செலுத்தப்படவேண்டிய நட்பு ஈட்டுத் தொகையானது—

(அ) அத்தகைய வளவுகள் தொடர்பிலான உரித்தாக்கற்கட்டளை வெளியிடப்படுவதற்கு முன்னராக எவ்வாள் அதன் சொந்தக்காரராக இருந்தாரோ அவ்வாளினால் அத்தகைய வளவுகள் கொள்வனவு மூலம் கொள்ளப்பட்டவிடத்து, எந்த உள்ளபடியான பணத்தொகைக்கு அத்தகைய வளவுகள் அத்தகைய ஆளினால் கொள்வனவு செய்யப்பட்டனவோ அந்த உள்ளபடியான பணத்தொகையுடன் அதன் மீதான, நட்பு ஈட்டு நியாய சபையினால் தீர்மானிக்கப்பட்டிருக்கக் கூடியவாறான அத்தகைய வட்டியும் சேர்ந்த தொகையுடன் கூடியதாய் அத்துடன், அத்தகைய வளவுகள் தொடர்பிலான உரித்தாக்கற்கட்டளை வெளியிடப்படுவதற்கு, முன்னராக அத்தகைய வளவுகளுக்கு, அத்தகைய வளவுகள் மீது அக்கறை கொண்ட எவரேனும் ஆளினால் செய்யப்பட்ட எவையேனும் பின்னரான சேர்ப்புக்களினதும் சீர்திருத்தங்களினதும் நியாயமான பெறுமதிக்குச் சமமான மேலதிக பணத்தொகையொன்றும் சேர்ந்த தொகை அல்லது அத்தகைய வளவுகளின் சந்தைப் பெறுமதி என்னும் இவற்றுள் எது குறைந்ததோ அத்தொகையாதல் வேண்டும்;

(ஆ) அத்தகைய வளவுகள் தொடர்பிலான உரித்தாக்கற்கட்டளை வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னராக எவ்வாள் அதன் சொந்தக்காரராக இருந்தாரோ அவ்வாளினால் அத்தகைய வளவுகள் கொடையாக அல்லது மரபுரிமை வழியாகக் கொள்ளப்பட்டவிடத்து, அத்தகைய ஆளின் முன்னமைந்த உரித்தாளினால் கொள்வனவு செய்யப்பட்ட உள்ளபடியான பணத்தொகையுடன் அதன்மீது நட்பு ஈட்டு நியாயசபையினால் தீர்மானிக்கப்பட்டிருக்கக் கூடியவாறான அத்தகைய வட்டியுடன் கூடியதாய் அத்துடன், அத்தகைய, கொள்வனவுக்கு அடுத்தும் அத்தகைய வளவுகள்

தொடர்பிலான உரித்தாக்கற் கட்டளை வெளியிடப்படுவதற்கு முன்னராகவும் அத்தகைய வளவுகளுக்கு, அத்தகைய வளவுகள்மீது அக்கறை கொண்ட எவரேனும் ஆளினால் செய்யப்பட்ட எவையேனும் சேர்ப்புகளினதும் சீர்திருத்தங்களினதும் நியாயமான பெறுமதிக்குச் சமமான, மேலதிக பணத்தொகையொன்றும் சேர்ந்த தொகை அல்லது அத்தகைய வளவுகளின் சந்தைப்பெறுமதி என்னும் இவற்றுள் எது குறைவானதோ அத்தொகையாதல் வேண்டும்.

(2) இச்சட்டத்தின் இப்பாகத்தின்கீழ் வங்கிக்கு உரித்தாக்கப்பட்ட எவையேனும் வளவுகளுக்கு 71 ஆம் பிரிவின் (2அ) என்னும் உட்பிரிவின் கீழ் அத்தகைய வளவுகளின் சொந்தக் காரருக்கு அனுப்பப்பட்ட அறிவித்தலின் தேதியன்று தொடங்கி அத்தகைய வளவுகள் தொடர்பிலான உரித்தாக்கற் கட்டளை வெளியிடப்படும் தேதியன்று முடிவடைவதான காலப்பகுதியின் போது ஏதேனும் சேதம் ஏற்பட்டிருந்தவிடத்து, நட்ட ஈட்டு நியாய சபையானது, அத்தகைய சேதத்தின் தொகையை மதிப்பீடு செய்வதற்கும் அவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்ட தொகையை அத்தகைய வளவுகள் தொடர்பில் செலுத்தற்பாலான நட்ட ஈட்டிலிருந்து எதிரீடாகக் கழிப்பதற்கும் தத்துவ முடையதாதல் வேண்டும்.

5. பின்வரும் புதிய பிரிவானது 85 ஆம் பிரிவை உடனடுத்து இத்தால் உட்புகுத்தப்படுகின்றதென்பதுடன், முதன்மைச் சட்டவாக்கத்தின் 85அ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும்:—

“நட்டஈட்டு நியாய சபையின் கூட்டங்களுடன் தொடர்புடட்ட, இச்சட்டத்தின் கீழான தவறுகள்”

85அ. (1) எவரேனுமாள்—

(அ) நட்ட ஈட்டு நியாயசபையை அல்லது நட்ட ஈட்டு நியாய சபையின் உறுப்பினர்களை, நட்ட ஈட்டு நியாய சபையின் ஏதேனும் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது அல்லது முடிவடைந்த பின்னர் மதிப்புக்கெடுக்கின்றவிடத்து; அல்லது

(ஆ) நட்ட ஈட்டு நியாயசபையின் சட்டமுறையான செயல் முறைமையுடன் தலையிடுகின்றவிடத்து; அல்லது

(இ) இச்சட்டத்தின் கீழ் நட்ட ஈட்டு நியாய சபையினால் நடாத்தப்படும் ஏதேனும் கூட்டத்தின்போது—

(i) நட்ட ஈட்டு நியாய சபையின் அபிப்பிராயத்தின் படி, நியாயமெனப்படும் காரணம் இன்றி, அத்தகைய நியாய சபையின் முன்னர், அத்தகைய நியாய சபையினால் விடுக்கப்பட்ட ஏதேனும் அழைப்பாணையில் குறிப்பிடப்பட்ட நேரத்திலும் இடத்திலும் தோன்றுவதற்குத் தவறுகின்றவிடத்து; அல்லது

(ii) சத்தியஞ் செய்ய மறுத்தல் அல்லது முறைப்படி சத்தியஞ் செய்திருந்து, நட்ட ஈட்டு நியாய சபையின் அபிப்பிராயப்படி நியாயமெனப்படும் காரணம் இன்றி அவரிடம் கேட்கப்பட்ட ஏதேனும் வினாவுக்குப் பதிலளிக்க மறுக்கின்றவிடத்து, அல்லது பதிலளிக்கத் தவறுகின்றவிடத்து; அல்லது

(iii) நட்ட ஈட்டு நியாயசபையின் அபிப்பிராயப்படி நியாயமெனப்படும் காரணம் இன்றி, அவரது உடமையில் அல்லது தத்துவத்தில் இருப்பதும் அத்தகைய நியாய சபையின் அபிப்பிராயப்படி, இச்சட்டத்தின் இப்பாகத்தின் கீழ் வங்கிக்கு உரித்தாக்கப்பட்ட எவையேனும் வளவுகள் தொடர்பில் செலுத்தப்படற்பாலனவான ஏதேனும் நட்ட ஈட்டுத் தொகையினைத் தீர்மானிப்பதற்கு அவசியமாக இருப்பதுமான, ஏதேனும் ஆவணத்தை அல்லது வேறு பொருளை அத்தகைய நியாய சபைக்குச் சமர்ப்பித்துக் காட்டுவதற்கு மறுக்கின்றவிடத்து அல்லது தவறுகின்றவிடத்து,

அத்தகைய ஆள், நட்ட ஈட்டு நியாயசபையின் அதிகாரத்தை அவமதித்த தவறுக்கு அல்லது அதனை மதிப்புக்கெடுத்த தவறுக்குக் குற்றவாளியாதல் வேண்டும்.

(2) ஆளொருவர், நட்ட ஈட்டு நியாயசபையின் அதிகாரத்துக்கு எதிராக அல்லது அதனை மதிப்புக்கெடுக்கும்வகையில், (1) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் அவமதிப்புத் தவறைப் புரிந்துள்ளாரென அது தீர்மானிக்கின்றவிடத்து, அத்தகைய தீர்மானத்தை எடுத்துக்கூறும் சான்றிதழொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதன் செயலாளரால் அனுப்பி வைக்கச் செய்யலாம்; அத்தகைய ஒவ்வொரு சான்றிதழும் நட்ட ஈட்டு நியாயசபையின் தவிசாளரால் கையொப்பமிடப்படுதல் வேண்டும்.

(3) இதன்கீழுள்ள (5) ஆம் உட்பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டவாறான கணிப்பிலெடுத்தல் பொருத்தமானதென மேன்முறையீட்டு நீதிமன்றம் கருதும் அவமதிப்புத் தவறொன்றின் தண்டனைகள் எவையேனும் வழக்கு நடவடிக்கைகளில், (2) ஆம் உட்பிரிவின் கீழ் கையொப்பமிடப்பட்டு அந்நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட சான்றிதழொன்றாகக் கொள்ளப்படும் ஏதேனும் ஆவணம்—

(அ) அதற்கு முரணானது எண்பிக்கப்பட்டாலொழிய மேலும் எண்பிப்பு இல்லாமலே சான்றாகப் பெற்றுக் கொள்ளப்படுதலும் அத்தகைய சான்றிதழாகக் கருதப்படுதலும் வேண்டும்; அத்துடன்

(ஆ) அதில் தரப்பட்டுள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கான சான்றாதலும் அத்தகைய

தீர்மானமானது நட்ட ஈட்டு நியாயசபையினால் செய்யப்பட்டதென்பதற்கான முடிவான சான்றதலும் வேண்டும்.

(4) நட்ட ஈட்டு நியாயசபையின் அதிகாரத்தை அவ மதிக்கும் அல்லது அதனை மதிப்புக்கெடுக்கும், சார்த்தப்பட்ட ஏதேனும் தவறின் தண்டனைக்கென இதன் கீழுள்ள (5) ஆம் உட்பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டவாறு எடுக்கப்படும் எவையேனும் வழக்கு நடவடிக்கைகளில் அத்தகைய நியாயசபையின் உறுப்பினரெவரும் அவரது சொந்தச் சம்மதமின்றி, சாட்சியொருவராகக் கட்டளைவிட்டழைக்கப்படுதலோ விசாரிக்கப்படுதலோ ஆகாது.

(5) நட்ட ஈட்டு நியாயசபையின் அதிகாரத்துக்கு எதிராகப் புரியப்பட்ட அவமதிப்புத் தவறெவ்வொன்றும் அல்லது அதனை மதிப்புக்கெடுக்கும் தவறெவ்வொன்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்படற்பாலதாதல் வேண்டும்.''.

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 88 ஆம் பிரிவு இத்தால் நீக்கஞ் செய்யப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது:—

‘வங்கி 71-ஆம் பிரிவின் கீழான விண்ணப்பதாரர் நட்டஈட்டு உரிமை கோருநர்கள் ஆகியோர் தம் திறம் கூறுவதற்குச் சந்தர்ப்ப மளித்தல்.

88. நட்ட ஈட்டுக்குரிய அளிப்பொன்றுக்கான ஆற்றுப்படுத்துகையொன்று நட்ட ஈட்டு நியாயசபைக்குச் செய்யப்பட்டுள்ளவிடத்து, நியாயசபையானது அளிப்பொன்றை ஆக்குவதற்கு முன்னராக, வங்கிக்கும் அந்த ஆற்றுப்படுத்துகை எந்த வளவுகளுடன் தொடர்புடையதாயுள்ளதோ அந்த வளவுகளைக் கொள்வதற்கென 71 ஆம் பிரிவின் கீழ் விண்ணப்பத்தைச் செய்த ஆளுக்கும் நட்ட ஈட்டு உரிமைக் கோரிக்கையொன்றைச் செய்த ஒவ்வொரு ஆளுக்கும், ஒன்றில் நேரடியாக அல்லது அதன் சார்பில் அதிகாரமளிக்கப்பட்ட முகவரொருவர் மூலம் தம் திறம் கூறுவதற்குச் சந்தர்ப்பமொன்றை வழங்குதல் வேண்டும்.''.

7. முதன்மைச் சட்டவாக்கத்தின் 91 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:—

(1) அப்பிரிவை, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவாக மீள இலக்கமிடுவதன் மூலமும்; அத்துடன்

(2) அப்பிரிவின் மீள இலக்கமிடப்பட்ட (1) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் உட்பிரிவுகளை உட்புகுத்துவதன் மூலமும்:—

“(2) வாடகையாகச் செல்மதியாகவிருப்பனவான எவையேனும் அரையாண்டுக் கொடுப்பனவுகளைச் செய்வதில் தவறுகையொன்று செய்யப்படுகின்றவிடத்து, அத்தவறுகையானது, செலுத்தப்படாதிருக்கும் அரையாண்டுக் கொடுப்பனவுகள் முழுவனவும் தொடர்பில் செய்யப்பட்டிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன், வங்கியின் தவிசாளரானவர், அத்தகைய வளவுகளை விற்பதற்கென ஆளெவருக்கும் அவர் எழுத்தில் அதிகாரமளிப்புச் செய்த தேதியின் பின்னரான இருபத்தொரு நாட்களுக்குக் குறையாத எந்நேரத்திலும் அத்தகைய வளவுகளை விற்பதற்கும், செலுத்தப்படாதுள்ள அரையாண்டுக் கொடுப்பனவுகள் எல்லாவற்றையும் அவற்றின் மீதான வட்டியுடனும்,

விற்பனையை விளம்பரப்படுத்துவதற்கான செலவுடனும் அவ்வளவுகளின் விற்பனையுடன் தொடர்புடைய ஏனைய இடைநேர் விளைவான செலவுகளுடனும் சேர்த்து அறவிடுவதற்கும் அவ்வாளுக்கு எழுத்தில் அதிகாரமளிக்கலாம்.

(3) இரண்டாம் உட்பிரிவின் கீழான அதிகாரமளிப்பொன்றினைப் பின்பற்றி எவையேனும் வளவுகள் விற்பனை செய்யப்படுமிடத்து வங்கியின் தவிசாளர் கொள்வனவுகாரருக்கு விற்பனைச் சான்றிதழொன்றைக் கையொப்பமிட்டு வழங்குதல் வேண்டுமென்பதுடன், அதன்மீது, அவ்வளவுகளின் சொந்தக்காரரது உரித்து, கொள்வனவுகாரருக்கு உரித்தாதலும் வேண்டும்; அத்துடன், தவிசாளர், வங்கியால் முற்பணமாகக் கொடுக்கப்பட்ட எல்லாப் பணங்களையும் அவற்றின் மீதான வட்டியையும் அறவிடற்பாலனவான வேறு செலவுகளையும் விற்று வரவுகளிலிருந்து கழித்த பின்னர், மேன்மிகை ஏதேனும் இருப்பின், அதிலிருந்து அறவிடமுடியாகக் கடன் என்ற வகையிலும் ஐயத்துக்கு இடமான கடன் என்ற வகையிலும் எதிர்பாராச் செலவு ந்திய மொன்றுக்கு வரவு வைக்கப்படுவதற்காகப் பத்து சதவீதத்தைக் கழித்த பின்னர் மீதியை விண்ணப்பதாரருக்குச் செலுத்துதல் வேண்டும்.

(4) இரண்டாம் உட்பிரிவின் கீழான அதிகாரமளிப்பொன்றினைப் பின்பற்றி விற்பனை செய்யப்பட்ட எவையேனும் வளவுகளின் கொள்வனவுக்காரர், அவ்வளவுகள் எந்த இடத்தில் அமைந்திருக்கின்றனவோ அந்த இடத்தின்மீது நியாயாதிக்கத்தைக் கொண்டிருப்பதான மாவட்ட நீதிமன்றத்துக்கு விண்ணப்பம் செய்யப்படுவதன்மீதும், (3) ஆம் உட்பிரிவின் கீழ் அவ்வளவுகள் தொடர்பில் வழங்கப்பட்ட விற்பனைச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுவதன்மீதும் அவ்வளவுகளின் உடைமையை ஒப்படைப்பதற்கான கட்டளையொன்றைப் பெறுவதற்கு உரித்துடைய வராதல் வேண்டும்.

(5) நான்காம் உட்பிரிவின் கீழான ஒவ்வொரு விண்ணப்பமும், 101 ஆம் அத்தியாயமான குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவையின் (XXIV) ஆம் அத்தியாயத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க சுருக்கமுறை நடவடிக்கைமுறை வழியாகச் செய்யப்படுதலும், கையாண்டு முடிக்கப்படுதலும் வேண்டும்.”.

8. முதன்மைச் சட்டவாக்கத்தின் 98 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:—

(அ) “வியாபாரத்தல வளவுகள்” என்பதன் வரைவிலக்கணத்துக்குப் பதிலாகப் பின்வரும் வரைவிலக்கணத்தை இடுவதன்மூலமும்:—

“வியாபாரத்தல வளவுகள்” என்பது, வியாபார நோக்கங்களுக்கென முழுமையாகவும் பிரதானமாகவும் பயன்படுத்தப்படும் எவையேனும் வளவுகள் எனப் பொருளாகும்; அத்துடன்

(ஆ) “அக்கறை கொண்டிருந்த ஆள்” என்பதன் வரைவிலக்கணத்தை உடனடுத்து, பின்வரும் வரைவிலக்கணத்தை உட்புகுத்துவதன் மூலமும்—

“வளவுகள்” என்பது, கட்டிடங்களுடன் சேர்ந்த அல்லது கட்டிடங்கள் அல்லாத ஏதேனும் காணி ள்ளப் பொருளாகும்.”.

1984 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க, அரசு ஈட்டு முதலீட்டு வங்கி (திருத்தச்) சட்டம்

(1984, ஜூன் மாதம் 27ஆந்தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.)

1975 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, அரசு ஈட்டு, முதலீட்டு வங்கிச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒரு சட்டம்.

1. இச்சட்டமானது, 1984 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க, அரசு ஈட்டு, முதலீட்டு வங்கி (திருத்தச்) சட்டம் என எடுத்துக் காட்டப்படலாம்.

2. இதனகத்துப் பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பீடு செய்யப்படும் 1975 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, அரசு ஈட்டு முதலீட்டு வங்கிச் சட்டத்தின் 7 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகிறது:—

(அ) “ஐவரை” என்னுள் சொல்லுக்குப் பதிலாக “ஓன்பது பேரை” என்னுள் சொல்லீ இடுவதன்மூலம்; அத்துடன்

(ஆ) “அவ்வாறு நியமிக்கப்பட்ட ஆட்களில் ஒருவர்” என்பதிலிருந்து அப்பிரிவின் இறுதிவரை உள்ள எல்லாச் சொற்களுக்கும் பதிலாகப் பின்வருவனவற்றை இடுவதன் மூலம்:—

“அவ்வாறு நியமிக்கப்பட்ட ஆட்களில் மூன்று பேர்—

(அ) விவசாயம் என்னும் விடயத்திற்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சரின் அமைச்சு;

(ஆ) வீடமைப்பு என்னும் விடயத்திற்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சரின் அமைச்சு; அத்துடன்

(இ) பண்ணை விலங்கு அபிவிருத்தி என்னும் விடயத்திற்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சரின் அமைச்சு,

ஆகிய ஒவ்வொரு அமைச்சினதும் ஒவ்வொரு பிரதிநிதியாயிருத்தல் வேண்டும்.”.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 31 ஆம் பிரிவு அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:—

(அ) அவ்வுட்பிரிவின் (அ) என்னும் பந்தியின் (i) ஆம், (ii) ஆம் உட்பந்திகளில், அவ்வுட்பந்திகள் ஒவ்வொன்றிலும் காணப்படும் “ஏதேனும் கமத்தொழில் அல்லது கைத்தொழில் நோக்கத்திற்கென”, என்னும் சொற்களுக்குப் பதிலாக “ஏதேனும் வீடமைப்பு, கமத்தொழில் அல்லது கைத்தொழில் நோக்கத்திற்கென” என்னும் சொற்களை இடுவதன்மூலம்;

(ஆ) அவ்வுட்பிரிவின் (இ), (ஈ) என்னும் பந்திகளில், அவ்வொவ்வொரு பந்தியிலும் முறையே காணப்படும் “கமத்தொழில் அல்லது கைத்தொழில்”, “கமத்தொழிலில் அல்லது கைத்தொழிலில்” என்னும் சொற்களுக்குப் பதிலாக முறையே, “வீடமைப்பு, கமத்தொழில், அல்லது கைத்தொழில்”, “வீடமைப்பில், கமத்தொழிலில் அல்லது கைத்தொழிலில்” என்னும் சொற்களை இடுவதன்மூலம்;

(இ) அவ்வுட்பிரிவின் (உ), (ஊ) என்னும் பந்திகளில், அவ்வொவ்வொரு பந்திகளிலும் காணப்படும் “கமத்தொழில் அல்லது கைத்தொழில் பொறுப்பு முயற்சி” என்னும் சொற்களுக்குப் பதிலாக “வீடமைப்பு, கமத்தொழில் அல்லது கைத்தொழில் பொறுப்பு முயற்சி” என்னும் சொற்களை இடுவதன்மூலம்;

(ஈ) அவ்வுட்பிரிவின் (எ) என்னும் பந்திக்குப் பதிலாகப் பின்வரும் பந்தியை இடுவதன்மூலம்:—

“(எ) அரசாங்கத்தினால், மத்திய வங்கியினால் அல்லது அமைச்சரினால் அங்கீகரிக்கக்கூடியவாறான ஏனைய ஏதேனும் வங்கியினால் அல்லது நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அல்லது உத்தரவாதமளிக்கப்பட்ட பங்குத் தொகுதிகளை, பங்குகளை, தொகுதிக் கடன்களை, ஈடுகளை, முறிகளை அல்லது பிணைப்பொறுப்புக்களை வாங்குதல், விற்றல், முதலீடு செய்தல் அல்லது கொடுக்கல் வாங்கல் செய்தல்;”;

(உ) அவ்வுட்பிரிவின் (ச) என்னும் பந்தியில் “தவணைப் பணவைப்புக்களை” என்னும் சொற்களுக்குப் பதிலாக “தவணைப் பணவைப்புக்களை, சேமிப்பு பணவைப்புக்களை, ஒப்பந்த பணவைப்புக்களை, கடன் இணைந்த சேமிப்புப் பணவைப்புக்களை” என்னும் சொற்களை இடுவதன்மூலம்;

(ஊ) அவ்வுட்பிரிவின் (ஞ) என்னும் பந்தியில் “கமத்தொழிலில் அல்லது கைத்தொழிலில்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “வீடமைப்புத் தொழிலில், கமத்தொழிலில் அல்லது கைத்தொழிலில்” என்னும் சொற்களை இடுவதன்மூலம்; அத்துடன்

(எ) அவ்வுட்பிரிவின் (அஅ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் பந்தியைச் சேர்ப்பதன்மூலம்—

“(ஆஆ) அமைச்சரால் அங்கீகரிக்கப்படக்கூடியவாறான ஏதேனும் வங்கியினால் அல்லது வேறு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட கடன்களுக்கு மீண்டும் நிதியளித்தல்.”.

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 37 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் “இருபது கோடி ரூபாவாதல் வேண்டும்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “இருநூறு கோடி ரூபாவாதல் வேண்டும்” என்னும் சொற்களை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 59 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகிறது:—

(அ) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் “சபையானது விற்பனைச் சான்றிதழொன்றில் ஒப்பமிடுதல் வேண்டும்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “சபையின் சார்பில் சபையின் எவரேனும் இரு உறுப்பினர் விற்பனைச் சான்றிதழில் ஒப்பமிடுதல் வேண்டும்” என்னும் சொற்களை இடுவதன்மூலம்; அத்துடன்

(ஆ) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் “சபையினால் (1) ஆம் உட்பிரிவின் கீழ்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “(1) ஆம் உட்பிரிவின் கீழ்” என்னும் சொற்களை இடுவதன்மூலம்.

1984 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, வெளிநாட்டுக் கடன்கள்
(திருத்தச்) சட்டம்

[1984, ஓகத்து மாதம் 23 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

1957 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க, வெளிநாட்டுக் கடன்கள் சட்டத்தைத்
திருத்துவதற்கானதொரு சட்டம்

1. இச்சட்டம், 1984 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, வெளிநாட்டுக் கடன்கள் (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. ஆயிரத்துத் தொளாயிரத்து என்பதாம் ஆண்டின் 23 ஆம் இலக்கச் சட்டத்தால் மாற்றீடு செய்யப்பட்ட, 1957 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க, வெளிநாட்டுக் கடன்கள் சட்டத்தின் 5 ஆம் பிரிவு, “வெளிநாட்டுக் கடன்” என்பதன் வரைவிலக்கணத்துக்குப் பதிலாகப் பின்வரும் வரைவிலக்கணத்தை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது,—

“வெளிநாட்டுக் கடன்” என்பது,—

(அ) வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றினால் அல்லது வெளிநாட்டு அரசாங்க மொன்றின் முகவர் நிலையத்தால்; அல்லது

(ஆ) ஏதேனும் சர்வதேச ஒழுங்கமைப்பினால்; அல்லது

(இ) பொதுவில் அல்லது ஒரு குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்படக்கூடியவாறாக, அல்லது கொடுக்கல் வாங்கலின் தன்மையைக் கருத்திற்கொண்டு, அத்தகைய ஆளின் அல்லது ஆட்கள் குழுவின் ஆளடையாளத்தை விரைவாக ஆய்ந்தறிய முடியாதென அமைச்சர் அபிப்பிராயப்படுமிடத்து, அமைச்சரால் அங்கீகரிக்கப்படக்கூடியவாறாக இலங்கைக்கு வெளியில் இருக்கும் ஆளொருவரால் அல்லது ஆட்கள் குழுவொன்றினால் (இது கூட்டிணைக்கப்பட்டதாயினுஞ்சரி அல்லது கூட்டிணைக்கப்படாததாயினுஞ்சரி),

இலங்கை அரசாங்கத்துக்கு அல்லது ஒரு பீபிரங்கக் கூட்டுத்தாபனத்துக்கு அல்லது பகிரங்கத் தொழில் முயற்சிக்கு ஏதேனும் நாணயத்தில் அளிக்கப்படும் ஒரு கடன் அல்லது ஏதேனும் விதமான நிதிக் கடன் அல்லது நிதிசார் கடனுதவி என்று பொருளாகும் என்பதுடன்,—

(i) விடயத்துக்கேற்றவாறு, இலங்கை அரசாங்கத்துக்கும் அப்பகிரங்கக் கூட்டுத்தாபனத்துக்கும் அல்லது அப்பகிரங்கத் தொழில் முயற்சிக்கும், இலங்கைக்கு வெளியேயுள்ள எவரேனும் ஆளுக்கும் இடையிலான ஏதேனும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விடயத்திற்கேற்றவாறு இலங்கை அரசாங்கத்திற்கு அல்லது அப்பகிரங்கக் கூட்டுத்தாபனத்திற்கு அல்லது அப்பகிரங்கத் தொழில்முயற்சிக்கு உள்ள ஏதேனும் பொறுப்பை விடுவிக்கின்றதான அத்தகைய ஏதேனும் வெளிநாட்டு அரசாங்கத்திற்கு, முகவர் நிலையத்திற்கு ஒழுங்கமைப்பிற்கு, ஆளுக்கு அல்லது ஆட்கள் குழுவுக்குச் செலுத்துவதற்கு விடயத்திற்கேற்றவாறு இலங்கை அரசாங்கம் அல்லது

அப்பகிரங்க கூட்டுத்தாபனம் அல்லது அப்பகிரங்கத் தொழில் முயற்சி பொறுப்பேற்கும் ஏதேனும் பணத்தொகையையும்; அத்துடன்

(ii) பொதுவில் அல்லது ஒரு குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்படக்கூடியவாறாக அல்லது கொடுக்கல் வாங்கலின் தன்மையைக் கருத்திற்கொண்டு அத்தகைய ஆளின் அல்லது ஆட்கள் குழுவின் ஆளடையாளத்தை விரைவாக ஆய்ந்தறிய முடியாதென அமைச்சர் அபிப்பிராயப் படுமிடத்து அமைச்சரால் அங்கீகரிக்கப்படக்கூடியவாறான இலங்கைக்கு உள்ளே இருக்கும் ஆளொருவரால் அல்லது ஆட்கள் குழுவொன்றினால் (இது கூட்டிணைக்கப்பட்டதாயினுஞ் சரி, கூட்டிணைக்கப்படாததாயினுஞ் சரி), இலங்கை அரசாங்கத்திற்கு அல்லது பகிரங்க கூட்டுத்தாபனத்திற்கு அல்லது பகிரங்கத் தொழில் முயற்சிக்கு இலங்கை ரூபாவிலன்றி வேறு ஏதேனும் நாணயத்தில் அளிக்கப்படும் ஏதேனும் கடனையும் அல்லது ஏதேனும் விதமான நிதிக் கடனையும் அல்லது நிதிசார் கடனுதவியையும்.

உள்ளடக்கும். '.

1984 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டம்

(1984, திசம்பர் மாதம் 28 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.)

1985 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும், அந் நிதியாண்டின்போது அரசாங்கத்தின் குறித்த சில முயற்சிகள் தொடர்பில் நிதி ஏற்பாடு செய்வதற்கும், அத்தகைய முயற்சிகளின் செலவினத்திற்கு, குறித்த நிதியாண்டின்போது தேவைப்படும் பணங்களைத் திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்திற்குச் சேர்ந்த அல்லது அதனிடமுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பணமாகக் கொடுப்பதை இயல் செய்வதற்கும், திரட்டு நிதியத்திற்கு அப்பணங்களைத் திருப்பிக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும், முற்கூறிய கருமங்களுடன் தொடர்பான அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமான ஒரு சட்டம்.

1. இச்சட்டம் 1984 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. (1) இச்சட்டத்தில், “நிதியாண்டான 1985 ஆம் ஆண்டு” எனக் குறிப்பீடு செய்யப்படுவதும் 1985 ஆம் ஆண்டு சனவரி மாதம் 01 ஆந் தேதி தொடங்கி 1985 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 31 ஆந் தேதியன்று முடிவடைவதுமான காலத்துக்கான சேவைக்காக நாலாயிரத்து ஐநூற்றி முப்பத்தி நான்கு கோடி முப்பத்திமூன்று இலட்சத்து முப்பத்திராயிரம் ரூபாவென மதிப்பிடப்படும் அரசாங்கத்தின் செலவினத் தொகையானது, செலவினம் எதற்கும் அதிகாரமளிக்கும் வேறு சட்டமெதற்கும் பங்கமின்றி—

(அ) திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்தின் அல்லது அதனிடமுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து வழங்கப்பட வேண்டுமென இத்தால் அதிகாரமளிக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகளிலிருந்தும், அத்துடன்

(ஆ) அரசாங்கத்துக்காகவும் அதன் சார்பிலும் இலங்கையிலோ, வெளி நாட்டிலோ திரட்டப்பட வேண்டுமென இத்தால் அதிகாரமளிக்கப்பட்டுள்ள கடன்களின் வரும்படியிலிருந்தும், பெறப்படல் வேண்டும்.

எவ்வாறாயினும் அத்தகைய வரும்படியின் கூட்டு மொத்தத் தொகையானது இரண்டாயிரத்து இருநூற்றி ஐம்பத்தி மூன்று கோடி தொண்ணூறு இலட்சம் ரூபாவினை விஞ்சதலாகாது.

இதன்கண், முன்னர் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள நாலாயிரத்து ஐநூற்றி முப்பத்தி நான்கு கோடி முப்பத்திமூன்று இலட்சத்து முப்பத்திராயிரம் ரூபா கொண்ட பணத்தொகை இச்சட்டத்திற்கான முதலாம் அட்டவணையிற் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறு செலவிடப்படலாம்.

(2) இப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகள், அரசாங்கத்துக்காகவும், அதன் சார்பிலும் கடன் திரட்டுவதற்கு அதிகாரமளிக்கும் எழுத்திலான வேறு ஏதேனும் சட்டத்தின் ஏற்பாடுகளுக்குப் பங்கமின்றிப் பயனுடையனவாதல் வேண்டும்.

(3) (1) நிதியாண்டான 1985ஆம் ஆண்டின்போது இச்சட்டத்திற்கான இரண்டாம் அட்டவணையின் I ஆம் நிரையிற் குறித்துரைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு முயற்சியிலிருந்தும் அரசாங்கம் பெறும் வரவுகள், அத்தகைய முயற்சிகளின் கணக்கில் வரவு வைக்கப்படுதல் வேண்டும் என்பதுடன், அவ்வாறு வரவு வைக்கப்படும் வரவுகளின் கூட்டுமொத்தத் தொகையானது, அந்த அட்டவணையின் III ஆம் நிரையில் உள்ள நேரொத்த பதிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆகக் குறைந்த எல்லையிலும் பார்க்கக் குறைந்ததாக இருத்தலுமாகாது. அத்தகைய முயற்சியின் தேறிய மேன்மிகை ஏதேனுமிருப்பின், அத்தேறிய மேன்மிகையானது நிதியாண்டான 1985 ஆம் ஆண்டு முடிவுற்ற பின்னர் ஆறு மாதங்கள் முடிவடைவதற்கு முன்னர், திரட்டு நிதியத்திற்குச் செலுத்தப்படுதல் வேண்டும்.

(2) ஓராம் உட்பிரிவின் கீழான தேறிய மேன்மிகையைக் கணக்கெடுக்கு முகமாகப் பின்வரும் கட்டணங்கள், அவையாவன:—

(அ) முயற்சியினது வருமானத்திற்கு முறைப்படி சாட்டுதல் செய்யப்படற் பாலனவான, கொடுக்கப்பட்டனவாயினுஞ்சரி அல்லது சேர்மான மானவையாயினுஞ்சரி முயற்சியினது தொழிற்பாட்டு, தாபன, மற்றும் ஏனைய செலவுகள், அத்துடன்

(ஆ) முயற்சியினது அசைவுள்ளனவும் அசைவற்றனவுமான சொத்தினது தேய்மானத்தை மேலுதற்கான ஏற்பாடு,

என்பனவற்றை அத்தகைய ஒவ்வொரு முயற்சியின் வருமானத்திலும் எதிரீடு செய்யப்படல் வேண்டும்.

(3) நிதியாண்டான 1985 ஆம் ஆண்டின்போது, இச்சட்டத்திற்கான இரண்டாம் அட்டவணையின் I ஆம் நிரையிற் குறித்துரைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு முயற்சியின் பேரிலும், அரசாங்கத்தால் உறப்படும் செலவினம், அந்த நிதி ஆண்டின்போது அத்தகைய முயற்சியிலிருந்து அரசாங்கம் பெறும் வரவுகளிலிருந்து கொடுபடுதல் வேண்டும். ஆனால், அத்தகைய செலவினம் அந்த அட்டவணையின் II ஆம் நிரையிலுள்ள நேரொத்த பதிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆகக் கூடிய எல்லைக்கு மேற்படலாகாது.

(4) நிதியாண்டான 1985 ஆம் ஆண்டின் முடிவில், இச்சட்டத்திற்கான இரண்டாம் அட்டவணையின் I ஆம் நிரையிற் குறித்துரைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு முயற்சியிலிருந்தும் நிலுவையாகவுள்ள பற்றுமீதி, அந்த அட்டவணையின் IV ஆம் நிரையிலுள்ள நேரொத்த பதிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆகக் கூடிய எல்லைக்கு மேற்படலாகாது. அத்துடன் அந்த நிதியாண்டின் முடிவில் அந்த முயற்சியின் மொத்தப் பொறுப்புகள், அந்த அட்டவணையின் V ஆம் நிரையிலுள்ள நேரொத்த பதிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆகக் கூடிய எல்லைக்கு மேற்படலாகாது.

4. நிதியாண்டான 1985 ஆம் ஆண்டின்போது எப்போதேனும் இச்சட்டத்திற்கான இரண்டாம் அட்டவணையின் I ஆம் நிரையிற் குறித்துரைக்கப்பட்டுள்ள எவையெனும் முயற்சிகளிலிருந்து அரசாங்கம் பெறும் வரவுகள், அத்தகைய முயற்சியின் மீது அரசாங்கத்தினால் உறப்பட்ட செலவினங்களுக்குப் போதியன வாயிராவிடின், அமைச்சர், அத்தகைய செலவினத்திற்கு அவசியமென அவர் கருதும் அத்தகைய தொகைகள் முற்பணங்களாகத் திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்துக்குச் சேர்ந்த அல்லது அதனிடமுள்ள வேறேதேனும் நிதி

யத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து கொடுக்கப்படுதல் வேண்டுமெனக் காலத்துக்குக் காலம் கட்டளை மூலம் பணிக்கலாம். எவ்வாறாயினும், அவ்வாறு முற்பணமாகக் கொடுக்கப்படும் பணத்தொகைகளின் கூட்டுமொத்தத் தொகை, அந்த அட்டவணையின் II ஆம் நிரையிலுள்ள அதன் நேரொத்த பதிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள செலவினங்களின் ஆகக் கூடிய எல்லைக்கு மேற்படாமலிருத்தல் வேண்டும். அத்தகைய முயற்சி சம்பந்தமாக அவ்வாறு முற்பணமாகக் கொடுக்கப்பட்ட ஏதேனும் பணத்தொகை அமைச்சரார் கட்டளை மூலம் பணிக்கப்படக்கூடிய அத்தகைய முறையில் திரட்டு நிதியத்துக்கு மீண்டும் கொடுபடுதல் வேண்டும்.

5. (1) இச்சட்டத்திற்கான முதலாம் அட்டவணையின் ஏற்பாடுகளின் பயனாக, அட்டவணையில் குறித்துரைக்கப்பட்டுள்ள எந்தத் தலைப்பின் கீழும் தோன்றும் எந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழும், மீண்டுவரும் செலவினத்திற்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்து, ஆனால் செலவு செய்யப்படாமலும் அல்லது செலவு செய்யப்படுதல் சாத்தியமில்லாமலும் இருக்கும் எவையேனும் பணங்கள், திறைசேரிச் செயலாளரின் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட வேறெவரேனும் அலுவலரின் கட்டளைமூலம், அந் நிகழ்ச்சித் திட்டத்திற்குட்பட்ட ஆக்கப்பொருட் செலவினத்திற்கெனச் செய்யும் பகிர்வுக்கு அல்லது அத்தலைப்பிற்குட்பட்ட வேறேதேனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்வரும் மீண்டுவருஞ் செலவினம் அல்லது ஆக்கப்பொருட் செலவினம் என்ற பகிர்வுக்கு மாற்றப்படலாம்.

(2) இச்சட்டத்திற்கான முதலாம் அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட ஏதேனும் தலைப்பின் கீழுள்ள நிகழ்ச்சித்திட்டமெதன்கீழும் ஆக்கப்பொருட் செலவுக்குப் பகிரப்பட்டுள்ள பணங்களெவையும் அப்பகிர்விலிருந்து வேறெதற்கும் மாற்றப்படல் ஆகாது.

6. (1) வரிகளிலிருந்தும் வேறு மூலங்களிலிருந்தும் பெறப்படும் வரவுகள், அதிகாரமளிக்கப்பட்ட செலவினங்களுக்கு நிதி வசதியளிப்பதற்கென எதிர்பார்க்கப்பட்ட பணத்தொகைகளையும் விடக் குறைவாயிருக்குமென, அல்லது

(2) ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கு அல்லது நோக்கங்களுக்கு முதலில் ஒதுக்கப்பட்ட பணத்தொகைகள் மேலும் தேவைப்படமாட்டாவென,

அமைச்சர் திருப்திப்படுமிடத்து, திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்திற்குச் சேர்ந்த அல்லது அதனிடமுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து அவரால் வழங்கப்பட்ட ஆணைப்பத்திரத்தின் அதிகாரத்தின் கீழான செலவினத்திற்காக முன்னர் வழங்கப்பட்ட எவையேனும் பணத்தொகைகளை அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் முழுமையாக அல்லது பகுதியளவில் அவர் மீள் பெறலாம்.

7. (அ) இச்சட்டத்திற்கான இரண்டாம் அட்டவணையின் II ஆம் நிரையிலும் IV ஆம் நிரையிலும் V ஆம் நிரையிலும் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆகக் கூடிய எல்லைகளுள் எதனையும்,

(ஆ) இச்சட்டத்திற்கான III ஆம் நிரையில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆகக் குறைந்த எல்லைகளுள் எதனையும்,

அமைச்சர் அரசாங்கத்தின் அங்கீகாரத்தோடு 1986 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆந் தேதியன்று அல்லது அதற்கு முன்னர் கட்டளைமூலம் வேறுபடுத்தலாம் அல்லது மாற்றலாம்.

அத்தகைய கட்டளை எதுவும் அதன்கண் அவ்விதம் கூறப்பட்டிருந்தால், அதன்கண் குறிப்பிடப்பட்டிருக்கக்கூடியதும் அத்தகைய கட்டளை ஆக்கப்பட்ட தேதிக்கு முந்தியதுமான அத்தகைய தேதியிலிருந்து பயனுடையதாயிருந்ததாகக் கருதப்படல் வேண்டும்.

8. பாராளுமன்றமானது, தீர்மானத்தின் மூலம் இச்சட்டத்திற்கான இரண்டாம் அட்டவணையை, அட்டவணையின் தோதான நிரைகளுக்கு ஏதேனும் முயற்சியையும்,

(அ) அத்தகைய முயற்சி தொடர்பிலான எல்லா ஆக்கக் கூடிய எல்லைகளையும் அல்லது அவற்றுள் எவற்றையும்;

(ஆ) அத்தகைய முயற்சி தொடர்பிலான ஆக்கக் குறைந்த எல்லையையும், சேர்ப்பதன் மூலம் திருத்தலாம்.

1984 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க மொத்த விற்பனை வரவு வரி
(திருத்தச்) சட்டம்

[1984, திசெம்பர் மாதம் 28 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க, மொத்த விற்பனை வரவு வரிச்
சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்

1. இச்சட்டம் 1984 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, மொத்த விற்பனை
வரவு வரி (திருத்தச்) சட்டம் என எடுத்துக் காட்டப்படலாம்.

2. (இதனகத்துப் பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பீடு
செய்யப்படும்) 1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க மொத்த விற்பனை வரவு
வரிச் சட்டத்தின் 5 ஆம் பிரிவு, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஈ) என்னும்
பந்தியின் (1) ஆம் உட்பந்தியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும்
உட்பந்தியை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது:—

“(1) அத்தகைய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டபோது—

(அ) சுங்கக் கட்டளைச் சட்டத்திற்கு இணங்க, சுங்கத் தீர்வையின்
நோக்கத்திற்காக நிச்சயிக்கப்பட்ட அத்தகைய பொருள்களினது
பெறுமதியினதும்; அத்துடன்

(ஆ) அத்தகைய பொருள்களின்மீது ஏதேனும் சுங்கத் தீர்வை செலுத்
தப்பட்டிருந்தால் அந்த சுங்கத் தீர்வைத் தொகையினதும்,

கூட்டு மொத்தத்தைப் பத்துச் சதவீதத்தால் அதிகரிக்கும் தொகை.”

3. ஆயிரத்துத் தொளாயிரத்து என்பத்து மூன்றும் ஆண்டின் 39 ஆம்
இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 10
ஆம் பிரிவு, அதற்கான காப்புவாசகத்தில் “நூற்றைம்பது இலட்சம் ரூபாவை”
என்னும் சொற்களுக்குப் பதிலாக “ஐம்பது இலட்சம் ரூபாவை” என்னும்
சொற்களையிடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

4. இச்சட்டத்தின் 2 ஆம் பிரிவால் முதன்மைச் சட்டவாக்கத்திற்குச்
செய்யப்படும் திருத்தம் எல்லா நோக்கங்களுக்காகவும் 1984 ஆம் ஆண்டு
நவம்பர் 14 ஆம் தேதி நள்ளிரவில் நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கருதப்படுதல்
வேண்டும் என்பதுடன், அதற்கிணங்க, இச்சட்டத்தின் 2 ஆம் பிரிவால் திருத்தப்
பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 5 ஆம் பிரிவிற்கிணங்க இறக்குமதி
செய்பவர் ஒருவரிடமிருந்து 1984 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி நள்ளிரவு
தொடங்கி இச்சட்டம் தொடங்குகின்ற தேதியன்று முடிவடைகின்ற காலப்
பகுதியின் போது சேகரிக்கப்பட்ட ஏதேனும் வரி, செல்லுபடியான முறையில்
விதிக்கப்பட்டுள்ளதாகவும் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் விதிக்கப்படுவ
தாகவும் சேகரிக்கப்படுவதாகவும் கருதப்படுதலும் வேண்டும்.